

குஹநாந்தா

வர்ணாந்திகள்

ஸ்ரீ மீனாஷ பஞ்சாகம்

SRI MANEESHA PANCHAKAM

of

Sri Adi Sankaracharya

With Commentary in Tamil

By

Brahmasri N. Subramania Iyer Avl.,

With a Foreword by

Brahmasri Kasi Krishna Sastrigal

5970


265 (தங்க)



SRI GUHANANDA MANDALY,
ROYAPETTAH, MADRAS.

627
103
1390

மண்டலி வெளியீடு—10



(மூலமும்)

5970

R65 (காஷ்ட)

ஸ்ரீதுஹாநந்தமண்டலியின் ஸ்தாபகர்
பிரஹ்மஸ்ரீ, அருட்கவி, ந. சுப்ரமணிய அய்யர்
அவர்களாலியற்றப்பட்ட
இலகுவிவரணம்
என்னும் தமிழ் விருத்தியுறையும்.

(இரண்டாம் பதிப்பு)

ஸ்ரீகுஹாதந்த மண்டலீ
சென்னை.

உரிமையுள்ளது]

1941

[விலை அணு 10

PRINTED AT
THE SRI BALAMANORAMA PRESS,
MYLAPORE, MADRAS.

முகவுணர்.

மகாவத்பூஜ்யபாடானா் மனிஷாபங்கசய யத் ।
 வ்யாख்யாந் ஭ாष்யா ஸம்யக் குத் ஸுக்ஷ்மார்த்தோ஧கம் ॥
 பிரஹ்மவி஦्यாவிமர்த்தின்யா: ஸபாயா: ஸ்஥ாபகே: ஸदா ।
 அ஧்யக்ஷை ஶுருணஶ்ரேஷ்ட: ஸுபிரஹ்மயமஹாஶயை: ॥
 ஆத்தமவலோக்யைத்துபிசிதார்த்தமநோஹரம் ।
 உபோதாதகதாரம்யமதीவ ஸுவிதோஸ்ம்யஹம் ॥
 ஦ேவவாணிரசாக்ஷாத்யோగமஜாக்லாத்மநாம் ।
 ஸுமுக்ஷூர் திராவி஡ாநாமி஦் ஸ்வாதுபகாரகம் ॥
 அந்தமத்திஸ்தூந்தவோ஧நாத்ஸரலே: பதை: ।
 ஜிவந்முக்தஜநானா் ச லக்ஷணாதிநிரूபணாத் ॥

பூர்த்திப்பகவத்பூஜ்யபாதாள் திருவாய்மலர்ந்தருளிய
 ஆயிரக்கணக்கான அத்தவதஸம்ஸ்கிருத நூல்களில் “மீ
 ஷாபஞ்சக” மென்பது முக்கியமான ஒரு சிறுநால். ஐந்து
 ஸ்தோகங்களாடங்கிய இந்தாலினமுகையும், அகாதமான
 ஆசயத்தையும் யாராலும் சொல்லி அறிவிக்கவியலாது.

இந்தாலில், (1) “ இது ஸ்வர்மநாதமா ஸ்வாதுபோதாவிகாரிணி—
 பார்க்கப்பட்டவையெல்லாம் அனுத்தமா. பார்க்கிறவள்ளது
 ஆத்தமா. அந்த ஆத்தமாதான் நான்” என்கிற திருடமான
 ஆத்தமானுபவம் வந்த பிரஹ்மவித்வரர்களுக்குத்தான் ஜாதி
 பேதாதிகளில்லை. (2) “ மாயாமாத்ரமி஦் வீதமவீதம் பரமார்த்த:— இந்த
 த்துவைதப் பிரபஞ்சமெல்லாம் பொய்யே. அத்தவதமான

ஆத்மாவொன்றுதான் மெய்.” (3) பிரஹ்மங்டரான குரு வினுபதேசத்தாலும் நிரந்தரமனன விதித்யாஸன அப்பியா சத்தாலும் உத்தமாதிகாரி ஆத்மஸாக்ஷாத்காரத்தை யடை ந்து ஜீவன்முக்தனுக்கின்றான். (4) “देहात्मजानवज्ञानं देहात्म-
ज्ञानबाधकम् । भात्मन्येव भवेदस्य स नेतृत्वपि मुच्यते ॥” சரீரத்தில் ஸ்வபாவமாய் ஏற்பட்டிருக்கும் “நான்” என்ற ஞானத் தைப் போலொத்த திருடமான ஆத்மானுபவத்தால் பிரஹ்மானந்தஸ்வரூபியாயிருக்கும் ஜீவன் முக்தன் யாரானாலும் சரி, அவன் தேவேந்திராதிகளாலும் பூஜிக்கத்தகுந்தவனே. (5) “பிரஹ்மாவாந்தத்தின் லேசலேசமே தேவராஜாதிகளுடைய ஆனந்தம்” என்பதான அனீக அத்வைதராஹஸ் யங்கள் அடங்கியுள்ளன. இவ்விதமான ரஹஸ்யார்த்தங்களைச் சுற்குக்கும் அறிந்துகொள்ளாத சில ஜனங்கள் இந்தாவிலிருக்கும் “चण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा
सम अவன் பறையனுகட்டும், பிராஹ்மணனுகட்டும், குருவே அவன் என்பது என்கருத்து,” என்கிற பதங்களை ஆதாரமாகவைத்துக்கொண்டு “அத்வைதிகளுக்கு ஜாதிபேதங்கிடையாது, வர்ணஶர்மாசாரம் வேண்டியதில்லை, எந்தேயும் சாப்பிடலாம், யாரையும் குருவாக அடையாம். என்பது பகவத்பாதாளுக்கும் சம்மதம் தான்.” என்று சொல்லுகிறார்கள். அவர்கள் அபிப்பிராயம் சரியல்ல. ஏனென்றால்—அந்தப் பதங்களின் முன்னிருக்கும் “दृ-
प्रजा हि यस्यास्ति चेत्” “யாருக்கானாலும் திருடமான ஆத்மா னுபவமிருக்குமேயானால்” என்கிற பதங்கள் அவர்களாபிப் பிராயத்திற்கு விருத்தமாயிருக்கின்றன. இந்தப் பதங்களை யோஜிக்கும் பொழுது, ஏற்படும் விஷயம் யாதெனில்,

“ब्रह्मात्मनोः शोधितयोरेकभावावागाहिनी ।

निर्विकल्पा-च चिन्मात्रा वृत्तिः प्रवृत्तिः कथ्यते ॥

यस्य स्थिता भवेत्प्रज्ञा यस्यानन्दो निरन्तरः ।
प्रपञ्चो विस्मृतप्रायः स जीवन्मुक्त इष्यते ॥”

எப்பொழுதும் அகண்டானந்த ஸாக்ஷாத்காரத்தால் பிரபஞ்சஞானமே இல்லாமல் “அஸ்ஸக்தி: படார்஥ாவனி” என்ற ஐந்தாவது ஆறுவது பூமிகைகளில் நிர்விகல்பகஸமாதியிலிருக்கும் ஜீவன்முக்தங்கள் தான் இங்கே “திருடபிரகஞ்சர்” என்பதால் சொல்லப்பட்டிருக்கிறார்களென்பதே. இந்த பூமிகைகளில் இருப்பவர்களைக் குறித்து ஞானவாசிஷ்டத்திலும், பகவத்கிழையிலும், ஆத்மவித்யா விலாசத்திலும் இவ்விதமே சொல்லப்பட்டிருக்கின்றது.

पञ्चमीं भूमिकामेत्य सुषुप्तिपदनामिकाम् ।

शान्ताशेषविशेषांशस्तिष्ठयद्वैतमात्रके ॥

षष्ठीं गाढसुषुप्त्याख्यां क्रमात्पतति भूमिकाम् ।

यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः ॥

यस्मिन्निष्ठतो न हुःखेन गुरुणाऽपि विचालयते ।

पइयति किमपि न रूपं न वदति न शृणोति किञ्चिदपि वचनम् ।
तिष्ठति निरूपमभूमनि निष्ठामवलम्ब्य काष्ठवद्योगी ॥

(இதன் கருத்து) இவர்களுக்கு பிரஹ்மானந்தத்தின் உறுதி பெறுவதின் நிமித்தம் சௌராதி பிரபஞ்சகஞ்சானமில் லாமையால், ஆயுதம் முதலியவைகளிலினுளுங்கூட துக்கமேற்படாது. இந்திலைமைக்கு வந்த ஜீவன்முக்தர்களுக்குத்தான் ஜாதிபோதாதிகள் கிடையாதென்று பகவத்பூஜ்யபாதாளின் கருத்து. நாலாவது பூமிகையில் வந்த பிரஹ்மவித்துக்களுக்குப் பிரபஞ்சவிளக்கமும், சிஷ்டேயாபதோத்சாதி வியவஹாரங்களும், வர்ணைஸ்ரமாதிவிசாரமும் இருப்பதாக

‘शास्त्रेण नश्येत्परमार्थदृष्टिः कार्यक्षमं नश्यति चापरोक्षात् ।
प्रारब्धनाशात्प्रतिभासनाशः एवं त्रिधा नश्यति चात्मभाया ॥’

சாஸ்திர ஞானத்தால் பிரபஞ்சம் சத்தியமென்ற புத்தியும், ஆத்மஸாக்ஷாத்காரத்தால் சுகதுக்காதிகளிலிருந்து சுந்தோஷலங்தாபாதிகளும், பிராரப்த நாசத்தால் பிரபஞ்சத்தோற்றமும் நிகிகின்றனவென்பது, மேற்படி சுருதி வாக்கியத்தால் தெரியவருகிறது. அதனால்தான் பிரஹ்ம வித்தான் நமதுபகவத்பூஜ்யபாதாள் கூட சண்டாளவேஷ தாரியான விப்ரவநாதரை வழியில் பார்த்து வர்ணுப்ரமா சாரத்தை ரக்ஷிப்பதின் பொருட்டு அவரை விலகிப்போகச் சொன்னார்கள். இதனால் பிரஹ்மவித்துக்களானுலும் சரீராதிகளில் “நான், எனது” என்ற என்ன மிருக்கிறவரையில் வர்ணுப்ரமாசாராதிகளை அனுசரிக்கவேண்டுமென்பதே பகவத்பூஜ்யபாதாளின் கருத்தென்று தெரிகிறது. அத்வைதமதத்தில் பாரமார்த்திகம், வியாவஹாரிகம், பிராதிபாவி கமென்று மூன்று அவஸ்தைகளிருக்கின்றன.” “யत्र த्वस्य सर्वमात्मैवाभूत् । அशरीरं वा वसन्तं न प्रियाप्रिये स्पृशतः । सत्यस्य सत्यं । प्राणा वै सत्यम् । तेषामेष सत्यम् ।” என்பனவாதி ஸ்ராதிகளால் பிரபஞ்சபாணமேயில்லாமல் எப்பொழுதும் பிரஹ்மானந்தத்திலிருக்குமவஸ்தையே பாரமார்த்திகாவஸ்தை. இதிலிருப்பவர்களுக்குத்தான் ஜாதி பேதாதி களொன்றுங்கிடையாது. ஆத்மஸாக்ஷாத்காரம் வரும் வரையிலுள்ள அவஸ்தை வியாவஹாரிகாவஸ்தையாம். இதிலிருப்பவர்களுக்கு,

‘देहात्मप्रत्ययो यद्वत्प्रमाणत्वेन कल्पितः ।
लौकिकं तद्वदेवेदं प्रमाणं त्वात्मनिश्चयात् ॥’

என்னும் பிரமாணத்தின்படி வர்ணேஸ்ரமாசார நியமங்களெல்லாம் உண்டு. ஸ்வப்னுதியவஸ்தை பிராதிபாவி காவஸ்தையாகும். இந்த வியவஸ்தைகளை அறிந்து கொள்ளாமல் எவன் இவற்றை மீறி,

“அங்ஸ்யா஧்ப்ரகுதூஸ்ய ஸ்வ விஷ்வோதி யோ வடேது ।

மஹாநரகஜாலேஷு ஸ தென விநியோஜிதः ॥”

என்றபடி “எல்லாம் பிரஹ்மந்தானென்று எவன் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்கிறோனே, அவன் அந்த சிஷ்யர்களைப் பெரிய நரகத்தில் தள்ளிவிடுகிறான். ஏனென்றால் அந்த சிஷ்யர்கள் “ஸ்஥ாவந்஦நவேலாயா் ஸுக்ரோஹஸிதி மன்றதே । ஖ஷத லக்ஷ்மகானே து டண்டமாடாய ஧ாவதி ॥” என்கிறபடி வேதாந்தத்தை தன்னிஷ்டப்படி உபயோகித்துக் கெட்டுப்போகிறார்கள். அதனால் தான் மகாபாரதத்தில் அனேகதாரமங்களைக் கேட்டபிறகு ஆத்மவித்தையை உபதேசிக்கவேண்டுமென்று திருத்தாங்கிரமகாராஜா விதூரரைக்கேட்க, “ஸுத்யோனாவாக ஜாதः” நான் சூத்திரயோனியில் பிறந்தவனுகையால் ஆத்மானுபவமிருந்தபோதிலும் எனக்கு அதைத் தங்களுக்குப் பேசுக்க அதிகாரமில்லையென்று சொல்லி விதூர், ஸனத் ஸாஜாதரை வரவழைத்து ஆத்மவித்தையை உபதேசிக்கச் செய்தார். இத்தகைய அனேக அத்வைதமதரஹஸ்யங்களும், அகாதமான ஆதிசங்கரபகவத்பாதாளின் ஆசயங்களும் அடங்கியிருக்கும் “பாநிஷாபஞ்சக” மென்னு மின்நாலிற்குச் சரியான பாஷாவிவரணமெழுதுவது எல்லாராலும் சாத்தியமான காரியமல்ல. இந்நாலில் பகவத்பாதாள் நிறைத்துவைத்திருக்கும் அத்வைத சித்தாந்தாமிருத்ததைத் தேவபாஷாபரிசயமில்லாத முழுசங்கா ஜனங்களும் உண்டு கிருதார்த்தர்களாகவேண்டுமென்கிற எண்ணங்கொண்டு, அருட்கணி, பிரஹ்மபூரி N. சுப்பிரமணிய

அுய்யரவர்கள் இந்து ஒக்கு லகுவிவரண மென்னும் விருத் தியுரை எழுதியிருக்கிறார்கள். நான் இதை முழுதும் வாசித்துப் பார்த்தேன். இது சரளங்களான பதங்களா னும் அவதாரிக்கைகளா னும் பகவத்பூஜ்யபாதாஞ்சையை ஆசய்களை எல்லோருக்கும் தெளிவாக வெளியிடுகின்றது. ஆகையால் இந்த லகுவிவரணம் நம் தேசத்து முழுக்கூடா ஜனங்களுக்கு ரொம்பவும் உபகாரத்தைச் செய்யுமென்று நம்புகிறேன். தவிறவும், நம் அருட்கவி, பிரஹ்மபூர்ணப்பிரமணிய அய்யரவர்கள் மதரூசில், இராயப்பேட்டையில் பிரஹ்மவித்யாவிமர்சினி யென்ற வைப்பை ஸ்தாபித்து அதற்கு அத்யக்கராக இருந்துகொண்டு அனேகபக்தஜனங்களுக்கும், முழுக்கூடாக்களுக்கும் அவர்களதிகாரத்திற்குத் தக்கபடி ஸ்திவித்தையையும், ஆத்மவித்தையையும் உபதே சித்தவருவதுடன் அவ்விடம் வரும் பெரியோர்களையும் அச்சபையினுபதேசிக்கச் சொல்லி ஆதரிக்கிறார்கள். குரு தத்வவிமர்சம், ஸபர்யாபத்ததி வாஸனாவிமர்சம் முதலீய அனேகருால்கள் இவர்களால் இயற்றப்பட்டு இச்சபையோர் மூலமாக அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கின்றன. இவர்களிடமிருக்கும் அழுர்வமான வொரு குணம் என்ன வென்றால் ஸ்திவித்யையும் ஆத்மவித்யையும் ஒன்றேயெனச் சமரசப்படுத்தி உபதேசிப்பதுடன், பரமசாந்தராகவும் இருந்து, அவைகளை அனுபவத்திலும் கொண்டுவந்திருப்பதுதான். இவருடைய பரோபகாரசிந்தனை மெச்சத்தக்கடே. பகவான் விஶ்வநாதர் இவருக்கு மேலும் மேலும் உத்சாலமத்தையும் சிரேயஸ்ஸையும் கொடுப்பாராக. விஶ்வநாதர் சகாயம்.

ஸ்ரீ கீதாஸ்வாமிமடம்.
காசி. 10-9-1941.

காஷி. குணஶாஸ்ரி

மந்தோபஞ்சகம்

பூமிகை.

மந்தோபஞ்சகம் என்னும் இந்துஸ் மந்தை, மந்தையென்பதை மகுடமாகவுடைய ஐந்து ஸ்லோகங்களாலாகக் கப்பட்ட ஒரு சிறுதாலோயாகும். இது பீர்சங்கரபகவத் பாதாசார்யஸ்வாமிகளால் இயற்றப்பட்டதென்பது உலகப் பிரவலித்தமே. ஆயினும், அவர், எப்போது, எங்கே, எந்த ஸந்தர்ப்பத்தில் இதை யியற்றினார் என்பதைச் சங்கர சரித்திரத்தை நன்குணர்ந்த சிலரே அறியக்கூடும். இந்துவின் உபோத்காதத்தில் இஃதியற்றப்பட்ட காலதேச நிமித்தாதிகள் சுருக்கமாய்க் கூறப்பட்டிருப்பினும் அவற்றை ஸாக்ஷாத்தாகக் கூறும் சங்கரவிஜய பிரமாணவாக்கை யீண்டு சிறிது விமர்சிப்பாம். சங்கரரது சரித்திரங்களைக் கூறும் சங்கரவிஜயங்கள் பல இருப்பினும், இங்கே விமர்சிக்கப்படுவது பீர்மாதவீயசங்கரவிஜயமோயாகும். இதன் ஆரூவது ஸர்க்கத்தில் மந்தோபஞ்சகப் பிரகரணத்தை நன்கறிவதனுலேயே பீர்சங்கரரது அவதாரத்தின் நோக்கம் நன்கு புலனுகும். ஆதவின் அந்த பிரகரணம் வியாக்கியானத்தோடு மூலஸ்லோகங்களும் அவற்றிற்குத் தமிழு ரையும் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பூர்மாதவீய சங்கரவினையம்.

ஆனாலும் ஸர்க்கம்.

மநீஷாபஞ்சகப் பிரகரணம்.

(24 முதல் 52வது ஸ்லோகம் வரை.)

४

शंकरो दिवसमध्यमभागे
पङ्कजोत्पलपरागकषायाम् ।
जाह्नवीमभिययौ सह शिष्यै-
राह्त्रिकं विधिवदेष विधित्सुः ॥

व्याख्यानं—दिनस्य मध्यमभागे विधिवदाह्त्रिकं विधातु-
मिच्छुः शिष्यैः सह शंकरः पङ्कजोत्पलानां परागेण कषायवणां
जाह्नवीमभिययौ ॥

சங்கர பகவத்பாதர் மாத்யான்னிக கருமத்தை விதிப்
படி செய்யும் விருப்புற்றவராய்ச் செங்கமலப் பூக்களின்
மகரங்தத்தால் செங்கிறமாய் விளங்கும் கங்காநதிக்குத்
தமது சிவ்யர்களுடன் சென்றனர்.

சங்கரபகவத்பாதர் பூர்விலிஸ்வநாதரைத் தரிசித்தல்.

५

सोऽन्त्यजं पथि निरीक्ष्य चतुर्भि-
र्भीषणैः श्वभिरनुद्रुतमारात् ।
गच्छ दूरमिति तं निजगाद्
प्रत्युवाच च स शंकरमेनम् ॥

व्या—सः श्रीशंकरः चतुर्भिर्भीषणैः श्वभिरनुवृत्तमन्त्यजं
चाण्डालं मार्गमध्ये समीपे निरीक्ष्य दूरं गच्छेति तमन्त्यजं
स्पष्टमुक्तवान् । स चान्त्यज एनं शंकरं प्रत्युवाच ॥

केशलं लुकेकायिलं, वल्लीयिलं, पयंकेकाउकक्तं तक्क नाण्णं
नायंकगुट्टनं, लुरु चण्णटाळाणं अग्रकिलं वर्णं तनाणं.
अवैना नोक्कि “ஓ சண்டாளனே ! விலகிப்போவாயாக”
என்று கூறினார். இவ்வார்த்தைகளைச் சொல்யுற்ற அச்
சண்டாளாண் கீழ்வருமாறு பதிலுரைத்தனன்.

அद्वितीயமनவद्यमसङ्गं सत्यबोधसुखरूपमखण्डम् । आमनन्ति शतशो निगमान्ता- सत्र भेदकलना तव चित्रम् ॥

व्या—तत्र दूरं गच्छेत्युक्तिरसंगता भेदाभावादित्याशये-
नाह । ‘एकभेवाद्वितीयं’ ‘एष आत्मापहतपापमा’ ‘निर-
ज्ञनं’ ‘असङ्गो ह्ययं पुरुषः’ ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ ‘विज्ञानमा-
नन्दम्’ इत्यादि शतशो वेदान्ता अद्वितीयादिरूपमात्मानमा-
मनन्ति । तस्मिन्नात्मनि तव वेदान्तित्वेन प्रसिद्धस्य भेदकल्पना-
स्तीयहो अत्याश्र्वयमित्यर्थः ॥

தூற்றுக் கணக்கான உபநிஷத்துக்கள் பரமாத்மாவை
அத்விதீயமென்றும், தொட்டமற்றதென்றும், அஸங்க ஸக்கி
தாந்தமென்றும், அகண்டமென்றும் முறையிடுகின்றன.

அந்த பரமாத்மஸ்வரூபத்தில் வேதாந்தியெனப் பிரவித்திபெற்ற வனக்குப் பேத கற்பனையுமுண்டு கோலோடி ஆஹா என்ன ஆச்சரியம் !

दण्डमण्डितकरा धृतकुण्डाः
पाटलाभवसनाः पदुवाचः ।
ज्ञानगन्धरहिता गृहसंस्थान्
वश्वयन्ति किल केचन वेषैः ॥

व्या—तथाच भेदकलनावांस्त्वमध्येवंविधयतिपङ्क्तौ निविष्टोऽसीवि योतयन्नाह । दण्डेन मणिष्टा अलंकृता हस्ता येषां ते, धृतकमण्डलवः, पाटला आभा येषां तथाभूतानि वस्त्राणि येषां, ~ पट्टुयो वाचो येषां येषां ते । ज्ञानलेशेन विरहिताः किल केचन यतिवेषैर्गृहसंस्थान्वश्वयन्ति ॥

தண்டமேந்திய அழகிய கைகளையுடையவர்களாயும், கமண்டலங் தரித்தவர்களாயும், பசுமை நிறமுள்ள ஆடையை யுடுத்தவர்களாயும், சொல்வன்னமை யுடையவர்களாயும் உள்ள சிலர் ஞானலேசமும் இல்லாமல் இல்லறத்தார்களை வேஷமாத்திரத்தால் வஞ்சிக்கிடுர்கள்.

गच्छ दूरमिति देहमुताहो
देहिनं परिजिहीर्षसि विद्वन् ।
भिद्यतेऽन्नमयतोऽन्नमयं किं
साक्षिणश्च यतिपुङ्कव साक्षी ॥

व्या—गच्छ दूरमिति शरीरं परित्यक्तुमिच्छासि उतात्मा-
नमिति विकल्प्य दूषयति । गच्छ दूरमिति । विद्वुषस्तव नैतदुचित-
मिति ध्वनयन्संबोधयति—हे विद्वन्निति । तत्राद्यं प्रत्याह—अन्न-
मयादन्नमयं किं भिद्यते, नैव भिद्यत इत्यर्थः । द्वितीयं प्रत्याह—
साक्षिणश्च साक्षी न हि भिद्यते । त्वमेतत् ज्ञातुं योग्योऽसी-
त्याशयेनाह—हे यतिपुङ्गवेति ॥

“ஹ அறிஞனே! “நீ தூரத்திற் செல்வாயாக”
வென்று கூறியது உடம்பினை நீக்கவிரும்பியா? அல்லது
உடம்புடையானை நீக்கவிரும்பியா? உடம்பை யெனின்,
அன்னத்தின் பரிஞ்ஞமாகிய நினது ஸ்தாலதேஹத்தினி
ருந்து அதே அன்னமயமாகிய எனதுடம்பு வேறாகுமோ?
வென்னியாசிகஞ்சுள் சிரேஷ்டமானவரே! உடம்புடையானை
யெனின், நினது ஸாக்ஷிசைதன்யத்தினின்றும் எனது
ஸாக்ஷி சைதன்யம் வேறதாகுமோ?

ब्राह्मणश्वपचभेदविचारः
प्रत्यगात्मनि कथं तव युक्तः ।
विम्बितेऽम्बरमणौ सुरनद्या-
मन्तरं किमपि नास्ति सुरायाम् ॥

व्या—प्रत्यगात्मनि भेदं दृष्टान्तेनापि निराचष्टे । ब्राह्मण-
श्वपचभेदविचारो देहेन्द्रियादिभ्योऽनेकेभ्यो जडेभ्येश्च प्रातिलोम्ये-
नाश्वतीति प्रत्यक्, स चासावात्मा च तस्मिन् तवाद्वैतवादिनः
कथं युक्तः, म कथमपीत्यर्थः । यथा गङ्गायां मंदिरायां च प्रति-
विम्बितेऽम्बरमणौ सूर्येऽन्तरं किमपि नास्ति तद्वित्यर्थः ॥

இவன் மறையோன், இவன் புலையன் என்னும் பேத வாராய்ச்சி பிரத்தியக் ஆண்மாவில் எவ்வாறு உனக்குப் பொருந்தும்? ஆகாசகங்காஜலத்திலும், கட்குடத்திலுள்ள கள்ளிலும் பிரதிபிம்பித்துள்ள சூர்யனுக்குச் சிறிதேனும் வேறு பாடுண்டா? இல்லை.

शुचिद्विजोऽहं श्रपच व्रजेति
मिथ्याग्रहस्ते मुनिवर्य कोऽयम् ।
सन्तं शरीरेष्वशरीरमेक-
मुपेक्ष्य पूर्णं पुरुषं पुराणम् ॥

व्या—नन्वात्मनो भेदशून्यत्वेऽप्यतिपवित्रस्य त्रास्त्रण-
शरीरस्यातिपापिष्ठस्यान्यजशरीरस्य च कथमभेद इति चेत्तत्राह ।
शुचिद्विजोऽहं, हे श्रपच त्वं दूरं गच्छेति शरीरेष्वनेकेष्वप्ये-
कमशरीरं, कालत्रये शरीरसंबन्धविनिर्मुक्तमत एव पुराणं पुरा-
प्यभिनवं, पूर्णं सदैकरसं, पुरुषं सन्तमुपेक्ष्यायं मिथ्याभूत आग्रह-
स्तव कः नायं तवोचितो यतो मुनिशेष्टस्त्वमित्याशयवानाह—हे
मुनिवर्येति ॥

முனிவரிற் சிறந்தோப்! “யான் புநிதமாகிய அந்த ஜான்; ஆதவின், மலம் மலிந்த சண்டாளனே! நீ தூரத்திற் கெல்வாயாக” வென்னும் அஹங்காரம் என்ன? சரீரத் தில் இருப்பதும், சரீரத்திலிராததும், ஒன்றுன்தும், பரி பூர்ணமானதும், புருஷனென்பபடுவதும், பழுமையானதும்,

अचिन्त्यमव्यक्तमनन्तमाद्यं
विस्मृत्य रूपं विमलं विमोहात् ।
कलेबरेऽस्मिन्करिकर्णलोला-
कृतिन्यहन्ता कथमाविरास्ते ॥

व्या — स्वस्वरूपं विस्मृत्य क्षणभङ्गे देहेऽहन्तातीवानुचितेति बोधयन्नाह । अचिन्त्यमतः केनापि करणेन न व्यज्यत इत्यव्यक्तमत एवानन्तमत एवाद्यं यत उपाधिमलशून्यं स्वस्वरूपं मोहादविवेकाद्विस्मृत्य गजकर्णवच्चलाकारेऽस्मिन्नुभूयमाने कलेबरेऽहंभावः कथमाविरास्ते प्रकटीभवति । विवेकिनां केनापि प्रकारेणास्याविर्भावो न युक्त इत्यर्थः ॥

करुतप्पता ततुम्, वेवलीप्पता ततुम्, वरम्पिण्ठिय तुम्, आक्षियाण्ठुमाक्षिय निर्मलस्वरूपत्तेत, यग्नियामै यालं मर्नं त्वाविट्टु, याज्ञियिण्ठ का त्रुक्तं असेवतेतप् पोरान्त्रु निलैयामैमयैष्टय त्रिष्वटमपि लं नान्न नान्न अुम् (मयक्क) उज्जारंक्षिति निनक्कुत्त तेऽनंरीयतेन्नन्नम् ?

विद्यामवाप्यापि विमुक्तिपद्मां
जागर्ति तुच्छा जनसंग्रहेच्छा ।
अहो महान्तोऽपि महेन्द्रजाले
मञ्जन्ति मायाविवरस्य तस्य ॥

व्या — ननु यद्यप्येवं तथापि लोकसंग्रहेच्छयेदं मयोक्तमिति चेत्तत्राह । विमुक्तिपद्मां विमुक्तिमार्गभूतां विद्यां प्राप्यापि

तुच्छा जनसंग्रहेच्छा कि जागर्ति । अहो अत्याश्वर्यम् । माया-
विनां वरस्य श्रेष्ठस्य तस्य परमात्मनो महतीन्द्रजाले भवदादयो
महान्तोऽपि मज्जन्तीर्थर्थः ॥

४

अरीय मुक्तिकिंकु लोकक्षात् लोतनामाक्षिय तत्त्वाव
ज्ञानात्तत्त्वात् यटेन्तुम्, उलकत्तिर्कु लयितम् उच्यय
वेण्णुम् एन्त्वुम् छिरियतेतारीक्षेष निन्पालं ऋषियात
देत्वन्नन् ? अन्तेऽन् ! बेपरियोगुन्कृत मल्लामायावी
याकुम् परमेमेस्वरत्वुत्तेय इन्तिरज्ञालत्तिलं मुमुक्षिनं
रन्नर् केकालं” एन्त्वन्नर्.

इत्युदीर्य वचनं विरतेऽस्मिन्
सत्यवाक्तदनु विप्रतिपन्नः ।
अत्युदारचरितोऽन्त्यजमेनं
प्रत्युवाच स च विस्मितचेताः ॥

५

व्या—एवमन्त्यजवचनमुदाहृत्य, शंकरवाक्यमुदाहृत्य-
माह । इति वचनमुक्तवाऽस्मिन्नन्यजे विरामं गते सति, ततः
पश्चाद्विप्रतिपन्नोऽयमन्यजो भवति न भवतीति विप्रतिपन्नः सत्य-
वचनोऽत्युदारचरितो विस्मितचित्तः स च श्रीशंकर एनमन्त्यजं
प्रत्युवाच ॥

६

छिन्नन्नम् अस्तिस्तानान् कृतियेपोतु, वाक्कुण्ण
मेयुत्तेयवरुम्, छिरन्त चरीतत्तेयुत्तेयवरुमाक्षिय
अस्ति संकरपकवत्पात्रानवर् आस्तिरियत्तेऽनु कृष्टय

மனத்தராய் (இவன் சண்டாளனே? அன்றே? என) சந்தேககங் கொண்டவராய் அவனைப் பார்த்துக் கீழ்வருமாறு பதிலுரைத்தனர்.

सत्यमेव भवता यदिदार्नी
प्रत्यवादि तनुभृत्प्रवरैतत् ।
अन्त्यजोऽयमिति संप्रति बुद्धिं
संत्यजामि वचसात्मविदस्ते ॥

व्या—यदुवाच तदाह सत्यमिति । न त्वमन्त्यजः किंतु देहभृत्प्रवर इति सूचनाय संबोधनम् ॥

தேகமுடையோர்களிற் கிறங்கோய்! இப்பொழுது தங்களாற் கூறப்பட்டது உண்மையே. ஆதமஞானியாகிய தமது திருவாக்கால், அதாவது உபதேசத்தால் “இவன் சண்டாளன்” என்னும் பேதபுத்தியை அடியோடு ஒழித்து விடுகின்றன.

जानते श्रुतिशिरांस्यपि सर्वे
मन्वते च विजितेन्द्रियवर्गाः ।
युज्जते हृदयमात्मनि नित्यं
कुर्वते न धिषणामपभेदाम् ॥

व्या—भेदशून्यबुद्धेरतिदुर्लभत्वान्न कोऽप्युपालम्भनीय इत्याशयेनाह । सर्वेऽनेके श्रुतिशिरांसि श्रवणेन जानन्ति, तथाऽनेके

विजितेन्द्रियवर्गाः ताति मन्वते च मननं कुर्वन्ति । तथान्तः-
करणमात्मनि नित्यं युज्ञते निदिध्यासनं कुर्वन्ति । तथापि
प्रतिबन्धकसद्भावाद्भूदशून्यां बुद्धिं केऽपि न कुर्वन्तीत्यर्थः ॥

अर्णेकारं उपकीटतांकौलासं श्रवणाङ्गं चेष्यकिण्ठरनारं ;
இங்கிரியங்கौலायடக்கி மனனமும் செய்கிறார்கள் ; தினாங்
தோறும் சித்தத்தைப் பரமாத்மஸ்வரூபத்தில் சேர்த்து
விதித்தியாஸனமும் செய்கிண்றார்கள். ஆயினும் அபேத
புத்திமாத்திரம் செய்கிண்றாரிலா.

मनोऽग्रापञ्चकम् कृत्वा.

भाति यस्य तु जगद्भुद्भुद्भेः
सर्वमप्यनिशमात्मतयैव ।
स द्विजोऽस्तु भवतु श्वपचो वा
वन्दनीय इति मे दृढनिष्ठा ॥

व्या—ननु तिष्ठत्वन्येषां वार्ता तव बुद्धिरपभेदात्ति न
वेत्याशङ्कयाह । ममाभेदबुद्धिरित्युत्तरमनुचितं मन्यमानो ‘नमो
वयं ब्रह्मिष्ठाय कुर्म’ इति याज्ञवल्क्योक्तिमनुसृत्य व्याजेन समा-
धत्ते । यस्य तु दृढबुद्भेः सर्वमपि जगत्सदैवात्माव्यतिरिक्तं भाति
स ब्राह्मणोऽस्तु श्वपचो वा भवतु वन्दनीय इति मम दृढा निष्ठा ॥

पिरनुष्टये वार्तात्तेकालं अङ்கணमिरुक्कट्टுम்.
உனக்குப் பேதபுத்தியண்டா? இல்லையா? என்றாசங்கித்து
மறுமொழி கூறுகின்றனர்.

உறுதியாகிய புத்தியையுடைய எவனுக்கு, இவ்வுலகில்
யாவும் ஆத்மஸ்வரூபமாகவே தோன்றுகின்றனவோ அவன்

அந்தணேயாகுக, அல்லது புலையனேயாகுக. அவனே வணங்கற்குரியவன். என்பதுவே எனது கிச்சயமான உள்ளத்துணிவு.

या चितिः स्फुरति विष्णुमुखे सा
पुत्तिकावधिषु सैव सदाहम् ।
नैव दृश्यमिति यस्य मनीषा
पुलकसो भवतु वा स गुरुमेऽ ॥

व्या—न केवलं बन्दनीय एव, किंतु एवंविधः सम्यग्ज्ञानवान् साक्षान्मम गुरुरेवेत्याह । विष्णुशिवादौ या चितिः चेतनं स्फुरति सैव पुत्तिका पतङ्गिका तदवधिषु जन्तुषु स्फुरति । सैव कालत्रयेऽप्यहं, दृश्यं तु नैवास्तीति यस्य मनीषा स चाण्डालो वा भवतु तथापि मम गुरुः ॥

यादित्तारुणசதன्यम् विष्णुम् मूर्तविय तेवर्कली टर्त्तुम्, पुम् मूर्तविय पिराणीकलीटत्तुम् (प्रिरूँசंक्षियिऩ्ऱி) विळங்குகின்றதோ அதுவே நான்; காணப்படும் பொருள்கள் நானல்லன். என்னும் உறுதியாகிய புத்தி யையுடையவன் சண்டாளனேன் யாயினும் அவன் எனது ஆசிரியனேயாவன்.

यत्र यत्र च भवेदिह बोध-
स्तत्तदर्थसमवेक्षणकाले ।
बोधमात्रमंवशिष्टमहं त-
द्यस्य धीरिति गुरुः स नरो मे ॥

व्या—किं बहुना, तत्त्ववित्सर्वोऽपि मम गुरुरित्याह ।
 अस्मिँल्लोके तत्त्वद्विषयानुभवकाले यत्र यत्र विषये ज्ञानं भवेत्तत्सर्वं
 मिथ्याभूतं सर्वोपाधिबाधेनावशिष्टं ज्ञानमात्रमहमेव न मत्तः
 किमपि व्यतिरिक्तमस्तीति यस्य बुद्धिः स यः कश्चिदपि नरो मम
 गुरुः । एतेन गच्छ दूरभिति मया देहजिह्वीषया नोक्तं नाप्यात्म-
 जिह्वीषया । अपि तूभयतादात्म्याध्यासवज्जिह्वीषया । स च
 तत्र नास्ति चेत्तर्हि त्वमपि मम गुरुरेवेत्याक्षेपोऽपि परिहृतो
 वेदितव्यः ॥

तत्त्ववित्सर्वाणीकर्ता यावत्तुम् एनाकंक्तु आसीरीयरेयाम्.
 “अव्यवस्थितया तु पवकालत्तिलं एवं वेव व्यवस्थितयांकर्ता इत्यु
 ज्ञानांक्तस्ति त्वान्तरुक्तिन्तरेत्वा अव्यवस्थितयांकर्ता यावत्तु
 मित्ततयाम् । एनक्तियव्यपात्तियर्थं गुणमात्तिरमेयाम्” एनं इत्युम्
 अनुपवाम् यागुरुक्तिरुक्तिन्तरेत्वा अवर्कर्ता एमतु आसीरीयरेयावर् । (विलक्षिप्तपोवेवन्तरु कृत्यित्यु
 उत्तमप्रयुक्तिन्तरु ; चेतनात्ततयुक्तिन्तरु । मर्त्तरेण अव्य
 विरक्तिन्तरु तात्त्वात्मियात्तियासमुक्तय औंवपावत्तता ।
 अनंत औंवपावम् तमक्तिन्तरेलं तान्कर्ता येमत्वासीरीयर्) ।

भाषमाण इति तेन कलावा-
 नेष नैक्षत तमन्त्यजमग्रे ।
 धूर्जटिं तु समुदैक्षत मौक्ति-
 स्फूर्जदैन्दवकलं सह वेदैः ॥

व्या—एवं निर्व्यक्तीकं भाषमाणस्त्यक्तान्त्यजविग्रहं प्रक-
 ाटितख्खरूपं महादेवं ददर्शेत्याह । इति एवं प्रकारेण तेन सह भाष-

माण एष श्रीशङ्करः तमन्त्यजमग्रे न ददर्श । किंतु मौळौ शिरसि
स्फुरन्ती चन्द्रकला यस्य तं चतुर्भिर्वेदैः सहितं धूर्जटिं महादेवं
संदृष्टवान् । ननु श्रीशंकरादन्यस्य शिवस्याभावात्कथमेवमुच्यते
इति चेत्तत्राह । कलावान् ज्ञानकलावतारस्य शंकरस्यावतारिपुरु-
षेण सह व्यासस्य विष्णुनेव संवादादिकं संभवत्येवेति भावः ॥

இங்கணம் அச்சண்டாளனுடன் பேசிக்கொண்டிருக்-
கும்பொழுதே, சிவாம்ச ஸம்பவராகிய இச்சங்கரபகவத்-
பாதரின் முன்னர், அச்சண்டாளன் காணுமல், மறைகள்-
நான்குடலும் மதியணிந்த சென்னியுடலும் மஹாதேவன்-
நிற்பதைக்கண்டனர்.

भयेन भक्त्या विनयेन धृत्या
युक्तः स हर्षेण च विस्मयेन ।
तुष्टाव शिष्टानुमतः स्त्रैस्तं
दृष्टा दशोर्गेचरमष्टमूर्तिम् ॥

व्या—दृष्टा यथाभूतो यत्कृतवांस्तदाह । तं दृष्टा
भयेन भक्त्या विनयेन धैर्येण हर्षेण विस्मयेन च युक्तः शिष्टानु-
मतः श्रीशंकरो नेत्रयोर्विषयमष्टौ भूम्यादा मूर्तयो यस्य तं
महादेवं स्त्रैस्तुष्टाव ॥

சங்கரபகவத்பாதர் அப்பரமகிலவழுர் த்தியைத் தரி
கிஞ்சு அச்சம், அஞ்ப, விநயம், ஸங்தோஷம், தைரியம்,
ஆக்சரியம் என்னும் இவற்கேருட கூடியவராய் தன் கண்

களுக்குத் தோன்றும் அஷ்டலூர்த்திஸ்வரூப சிவனை ஆண் ஞேர்களும் ஒப்புக்கொள்ளும்படியாய்க் கீழ்வரும் ஸ்தோத்ரங்களால் சந்தோஷவிப்பித்தனர்.

दासस्तेऽहं देहदृष्ट्यास्मि शम्भो
जातस्तेऽशो जीवदृष्ट्या त्रिवृष्टे ।
सर्वस्यात्मनात्मदृष्ट्या त्वमेवे-
त्येवं मे धीर्निश्चिता सर्वशास्त्रैः ॥

व्या—देहदृष्ट्या तव दासोऽहमस्मि यतः शं सुखं भव-
त्यस्मादिति शंभुस्त्वमेव स्वामित्वगुणयुक्त इति सूचयन्नाह—शंभो
इति । जीवदृष्ट्याहं तवांशो जातः । ननु कथं निरवयवस्य ममां-
शस्त्वमिति चेद्यथा सर्वेन्द्रियशून्यस्यापि तव सूर्यचन्द्रवहिलक्षण-
त्रिनेत्रविग्रहवत्त्वं तथा मायया तवांशस्यापि संभवादित्याशयेन
संबोधयति—त्रिवृष्टे इति । शुद्धात्मदृष्ट्या तु त्वमेव त्वदनन्य
एवाहम् । तत्त्वमस्यादिश्रुतेः । तत्र योग्यं संबोधनं सर्वस्यात्मन्त्रि-
तीत्येवं प्रकारेण सर्वशास्त्रैर्मै बुद्धिर्निश्चयं प्राप्ता ॥

பரமेश்வரனே ! சரீர நோக்கால் யான் உமக்கு அடி
யேனுய் இருக்கின்றேன் ; ஓவ் நோக்காலே வெளின் யான்
நுமது அம்சமாலேன் ; முக்கண்ண ! முழுதுமாயவனே !
பரிசுத்த ஆத்மபாவத்தில் தாமாகவே யிருக்கின்றேன்.
இங்ஙனம் ஸர்வஸாஸ்திரங்களின் தாத்பரியத்தால் என்
புத்தியானது நிச்சயத்தை யடைந்திருக்கின்றது.

यदालोकादन्तर्बहिरपि च लोको वितिमिरो
 न मञ्जूषा यस्य त्रिजगति न शाणो न च खनिः ।
 यतन्ते चैकान्तं रहसि यतयो यत्प्रणयिनो
 नमस्तस्मै स्वस्मै निखिलनिगमोत्तंसमणये ॥

व्या—प्रसिद्धशिरोभूषणमणितो व्यतिरेकं दर्शयन् स्वाभिन्नं शिवं नमस्करोति —यदिति । प्रसिद्धस्य तादृशमणेरालोकाद्विहेव लोको वितिमिरो मञ्जूषा पेटा शाणो निकषः खनिश्च यतिमिरप्रार्थना प्रसिद्धस्य मणेः प्रसिद्धा अत एतस्मादत्युत्कृष्टाय तस्मै तत्पदलक्ष्याय निखिलनिगमशिरोभूषणमणये स्वस्मै त्वंपदलक्ष्याभिनाय नमः प्रह्लीभावोऽस्तु । यस्य प्रकाशादन्तर्बहिरपि च लोको वितिमिरः । ‘यस्य भासा सर्वमिदं विभाति’ इति श्रुतेः । त्रिजगति यस्य मञ्जूषा नास्ति नापि शाणो नापि खनिर्यत्प्रणयिनो यस्मिन् प्रीतिमन्तश्च यतयो रहस्येकान्ते भृशं यतन्ते तस्मै इत्यर्थः ॥

தன்னு பிரகாசத்தால் பிரபஞ்சத்தை யுள்ளும் வெளி யும் அந்தகாரமின்றி விளங்கக் கூடியதும், சாகைக்கல்வின் ஆவச்சயக்கதையின்றியதும், சுரங்கத்தில் வெட்டி யெடுக்கப்படாததும், பத்திரமாய்வைத்துப் பூட்டிவைக்கப் பெட்டியில்லாததும், விருப்பமுடைய யதிகள் தனித்த வோரிடத்தில் ரவுஸ்யமாய் அறிய முயலத்தக்கதும், வேதாந்தவாக்கியங்களுக்கெல்லாம் அணியான கிரோமணி யின் பொருட்டு யான் நமஸ்காரம் செய்கின்றேன்.

अहो शास्त्रं शास्त्रात्किमिह यदि न श्रीगुरुंकृपा
 चिता सा किं कुर्यान्ननु यदि न बोधस्य विभवः ।
 किमालम्बश्वासौ न यदि परतत्त्वं मम तथा
 नमः स्वसै तस्मै यदवधिरिहाश्र्वयधिषणा ॥

व्या—गुरुकृपया शास्त्रालभ्यस्य तत्त्वज्ञानस्याऽलम्बन-
 मखण्डैकरसं स्वतत्त्वं नमस्यति । अहो शास्त्रं परमतत्त्वबोध-
 कत्वाद्धन्यतमम् । यद्यप्येवंविधं शास्त्रं तथाऽपि यदि श्रीगुरु-
 कृपाऽस्मिँङ्गोके शिष्ये वा न स्यात्तर्हि शास्त्रात्किं, न किमपीत्यर्थः ।
 चिता संचिता संपादिता सा गुरुकृपा किं कुर्यात्किं फलं दास्यति
 यदि तत्त्वज्ञानस्य विशेषणोऽद्वयो नास्ति । बोधानुत्पादिका साऽपि
 निष्फलैवेत्यर्थः । तथाऽसौ बोधश्च किमालम्ब आलम्बनशून्य
 एव यदि मम परतत्त्वं न स्यात् । तस्मात्तत्त्वज्ञानालम्बनभूताय
 परतत्त्वाय स्वाभिन्नाय तस्मै परमात्मने नमः । तथेत्यस्य
 तस्मादित्यर्थो वा । इह जगत्याश्र्वयबुद्धिर्यत्पर्यन्ता यस्मात्पर
 आश्र्वयबुद्धिविषयो नास्तीत्यर्थः ॥

அறிதற்குக் கூடாத பரமாத்மாவை யறிவித்தலின்
 சாஸ்திரங்கள் மஹாமஹிமையுடையன ; ஸத்குருவின்
 கடாக்ஷமின்றேல் அத்தகைய சாஸ்திரங்களாலும் பய
 னில்லை. தத்துவ ஞானத்தின் உதயமே குருவநுக்கிரஹத்
 குளின் விங்கமாம். அஹம்பதலக்ஷ்யார்த்த ஸ்வரூப பரம
 தத்துவமே தத்துவஞானமாகும். ஆகையால் அதிசய
 மாகிய புத்தில்ருத்திக்கு (ஞானத்திற்கு) விஷயமாகிய
 “அஹம்” வடிவ பரமாத்மாவிற்கு வணக்கம்.

इत्युदारवचनैर्भगवन्तं
 संस्तवन्तम् ॥ लक्ष्मी मुनिवर्य
 बाष्पपूजायन मुनिवर्य
 शंकरं सबहुमोचमुवाच ॥

व्या—एवं दक्षतं श्रीशंकरं प्रति महादेवो यदुक्तवां-
 स्ताहर्शयितुमाह—इतीति ॥

इங்நனம் சிறந்த வாக்கியங்களை பரமசிவனைத்
 துதிக்கின்றவரும், வணங்குகின்றவரும், ஆநந்தபாஷ்பம்
 உகுக்கின்றவரும், முனிகளிற் சிறந்தவருமாகிய சங்கர
 பகவத்பாதரை நோக்கிப் புலைய வேடந்தாங்கிய விர்வ
 நாதர் பெருமை பாராட்டுவதுடன் கீழ்வருமாறு திருவாய்
 மலர்ந்தருளினார்.

சங்கரருக்கு பீர்விஶ்வேஶரர் அங்க்கிரஹி தல்.

अस्मदादिपदवीमभजस्त्वं
 शोधिता तव तपोधननिष्ठा ।
 बादरायण इव त्वमपि स्माः
 सद्वरेण्य मदनुग्रहपात्रम् ॥

“பெரியோர்கள் யாவரினும் சிறந்த பெருமையுடைய
 வரே! நீர் எம்மைப்போன்றவர்களின் பெரிய நிலைய
 யடைந்திருக்கின்றீர். உமது தவ நிலைமையை இந்த லீலை
 யால் பரிசோதித்தோம். ஸ்ரீமத் வியாஸரைப் போலவே
 நீரும் எமது அநுக்கிரஹத்திற்குப் பாத்திரமாவீர்”
 என்று சங்கரரை ஆசிர்வதித்தனர்.

संविभज्य सकलश्रुतिजालं
 ब्रह्मसूत्रमकरोदनुशिष्टः ।
 यत्र काणभुजसांख्यपुरोगा-
 ष्युद्धतानि कुमतानि समूलम् ॥

वियासपक्वाणं मरेहकौलाचं चिरप्पुरवकुत्तुपं पिण्ठे
 ऊर्मि काञ्छित्तर्म, कपिलर्म मुत्तियवरातु नियायम्, नीर्दिश्वर
 लोकंक्षयम् मुत्तिय त्रियमतांकौलाकं काञ्छित्तुपं पिरल्लम
 लोत्तिरकौला यियर्मित्तर्म.

तत्र मूढमतयः कलिदोषा-
 द्वित्रिवेदवचनोद्भितानि ।
 भाष्यकाण्यरचयन्वहु बुद्धे-
 द्यूष्यतापुपगतानि च कैश्चित् ॥
 तद्वावान्विदितवेदशिखार्थ-
 स्तानि दुर्मितमतानि निरस्य ।
 सूत्रभाष्यमधुना विदधातु
 शुत्युपोद्भितयुक्त्यभियुक्तम् ॥

अथर्व, मुटपुत्तियुटयवर्म किलर्म, कलियिन्ते तोषत्त
 क्षिणुल, (तांकौलाण्णन्तत्तिर्मकु अनुकौलमाण) इरण्णु
 मुन्नरु वेतवाक्कियांकौलापं पिरमाणमायं येषुत्तुकं
 केणाणु पाष्पियांकौलं चेष्ट्तुलार्म. इवे पुत्तिमाणं
 कौलालं पप्पिक्कत्तक्कन्वेयाकुम.

आकेयालं वेतान्तर रहमस्यत्तेत नन्तुज्ञानर्न्तर शिर
 अवैतिक पाष्पन्नमतांकौलाकं काञ्छित्तु, वेतप्पिरकित-

தமான யுக்திகளைக்கொண்டு பிரஹ்மஸுத்திரங்களுக்கு ஒரு புதிய பாஷ்யம் செய்வீராக.

एतदेव विबुधैरपि सेन्द्रै-
रचनीयमनवद्यमुदारम् ।
तावकं कमलयोनिसभाया-
मप्यवाप्यति वरां वरिवस्याम् ॥

தம்மாற் செய்யப்படும் அப்பாஷ்யமே இந்திரன் முதலிய தேவர்களாலும் ஆராதிக்கத் தக்கதாகும்; பிழையற்ற தும், புகழ் பெற்றதுமாய்ச் சதுரமுகனது வைப்பை இல்லை அது நன்கு பூஜிக்கப்படுவதாகும்.

भास्कराभिनवगुप्तपुरोगान्
नीलकण्ठगुरुमण्डनमुख्यान् ।
षण्डितानथ विजित्य जगत्यां
ख्यापयाद्वयमते परतत्वम् ॥

தத்துவமுணர்ந்தவரே! (பட்ட) பாஸ்கரர், அபிவசுப்தர், நீலகண்டர், மண்டனமிஶ்ரர் முதலிய பண்டிதர்களை வென்று, வேதாந்தத்தின் பரமஸித்தாந்தத்தை நன்கு விளக்குவீராக.

मोहसंतमसवासरनाथां-
स्त्र तत्र विनिवेश्य विनेयान् ।
पालनाय परतत्वसरण्या
मामुपैष्यसि ततः कृतकृत्यः ॥

அன்றியும், அஞ்ஞானமென்னும் பேரிருளை யொழிக்க வல்ல ஞானசூரியர்களும், பரமாத்ம தத்துவத்தில் அடைக்கலம் புகுந்தவர்களுமான தமது சிஷ்யர்களை, ஸன்மார்க்கத்தில் சரிப்பவர்களைக் காத்தற்பொருட்டு, ஆங்காங்கு ஸ்தாபித்து, அவதாரகாரியத்தைச் செய்து முடித்தவராய் எம்மையடைவீராக.

एवमेनमनुगृह्ण कृपावा-
नामसैः सह शिवोऽन्तरधत्त ।
विसितेन मनसा सह शिष्यैः
शंकरोऽपि सुरसिन्धुमयासीत् ॥

பரமசிவன் இங்னனம் சங்கரபகவத்பாதருக்கு அநுக்கிரஹம் செய்துவிட்டுத், தம்முடன் இருந்த நாய்களின் வடிவ வேதங்களுடன் மறைந்தனர். பகவத்பாதரும் தமது சிஷ்யர்களுடன் ஆச்சரியமுற்ற மனத்தராய்க் கங்கைக்குச் சென்றனர்.

இங்னனம் மநிஷாபஞ்சகப் பிரகரணம் ஸ்ரீமாதவீய சங்கரவிஜயத்தில் கூறப்பட்டிருப்பது அறியத்தக்கது. இதனால், ஸ்ரீ சங்கரபகவத்பாதருக்குப் பரமேஸ்வரன் பிரத்தியக்ஷமாகி, அவர் இவ்வுலகில் செய்யவேண்டிய ஸகலகாரி யங்களையும் குறிப்பித்திருப்பது நட்பமாய் உணர்தற்குரியது.

பூமிகை முற்றிற்று.



ஓம் தத்ஸத்

ஸ்ரீ சங்கர பூஜ்யபகவத் பாதாசாரிய சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளிய

மநீஷா பஞ்சகம்

(மூலமும்)

“இலகுவிவரண” மேன்னும் விருத்தியுறையும்.

மஜ்ஞாசரணம् ।

ஸ்வதந்திஸ்வதந்திய ஸदாத்மாவைத்வேதிநே ।

ஶ्रீமதே ஶங்கரார்ய வேதாந்தगுரவே நமः ॥

காப்பு

விருத்தம்.

(1) சகுவ சித்தாந்த ஞானாந் தன்னதாக் கொண்டு பாரில்
ஒருமைசே ரத்து வைதத் துயர்தனிப் பொருளா தாகி
யருமறை முடியி ஞென்றை யளித்திட வவத ரித்த
குருபரன் சங்க ராசான் குரைகழல் சென்னி
சேர்ப்பாம்.

யத்வை ஸ்வர இதி குஷை: ப்ரோஞ்யதே யத்பரஸ்தாத्

ब्रह्मादेरप्यधिकविभवं यतिस्थितं नैगमान्ते ।

यத்ஸ்வர்ஸ्य பிரகृதிஜனிதस्यास्य லोकस्य हेतुः

प्रत्यग्ज्योतिः परमममूर्तं धीमहि ब्रह्म तत्सत् ॥

வேறு

- (2) மறைமுதற் பிரணவ வாச்சிய மாக
 வரிட்டர்கள் கூறுவதெத்தனை
 மறையவ ஒதி யமராகுக் குயர்வாய்
 வழுத்துவ தெத்தனைவே தாந்தம்
 அறைகுவ தெத்தனை அவித்தைசே ரூலக
 மடைந்தது ஹெதுவா யெத்தனை
 நிறைவுறு மந்தப் பெருஞ்சுட ரழியா
 நிலைநமக் கருள்செய நினைப்பாம்.

யत்பாடாஜப்ரभவவிமலஶ்ரீபராகாலி஭ாஸ-

ந்மத்ஸ்வாந்தஸ் பிணுடதி தமத்மத்புஜாயந்தசண்ம் ।
 யத்காருண்யபூவபரிஜுஷா தாரிதோநேன தூர்
 ஸ்ஸாராங்஧ி: பிணதிரனிஶ ஸ்யாதூருணா படாங்ஜே ॥

வேறு

- (3) எவனுடைத்தாண் மலர்ப் பொடியா மிரவியினை
 வென்துளவல் விருஞ்சும் போமோ
 எவனுடைய கருளையெனு மெழிற்புணையாற் சமுசார
 மென்னும் நின்ட
 பவவுததி நனிகடந்து பரங்கின்பக் கரைகாணப்
 படுமோ வந்த
 வவனுடைய வடிமலரை யநுநினமு மகத்திருத்தி
 யன்பு செய்வாம்.
- (4) மாவாரும் பலகலையாம் வயிரமது வெவனுரையின்
 வன்மை யானே
 பூவாரும் பலசமயப் பொருப்பதனைப் பொடித்திடுமேந
 புரையில் யாராற்

ஊவாரும் மற்றக் கடலிற் ருகளாறுசிற் சுடரமுதங்
துலக்க மாமோ

தேவாரு மவன் மலர்த்தாள் திரமனத்தோடநுதினமும்.
சிந்தை செய்வாம்.

உபோத்காதம்.

ஈண்டு, இவ்வுலகில், பல்வகைப்பட்ட பிறவிகளிற் செய்த நல்வினைப்பயனுய் மளித சரீரத்தினைப் பெற்று வேத வேதாந்தங்களை நன்கு அத்தியயனஞ் செய்தவரும், (1) நிஷேகம் முதல் நாற்பது ஸம்ஸ்காரங்களை நன்கியற்றப் பெற்றவரும், தாய் தந்தைகளிடத்து அன்பு பூண்டு ஒழுகு பவரும், (2) நித்திய நௌமித்திக கிருச்சீர சாந்திராயனுதி யருந் தவங்களை நன்கியற்றியவரும், பூரீ சாம்பசிவ பாதார விந்தங்களை யாராதித்தலாலாய சித்தசத்தியுடையவரும், மறைமுடிவில் விளங்கும் சொப்பிரகாச சொருபமாகிய பூரீ மகாதேவனை யுபாசித்ததாலுண்டான மனவொருமையை யுடையவரும், மனைவி மக்கள், வீடு, மாடு, பொன் முதலிய விஷயசுகங்களில் வாந்தியெடுத்த சோற்றிற்போலத் தோஷதிருஷ்டியுடையவரும், ஆத்மாவை ஆப்ராயித்த தாயும், அந்த ஸத்தையால் விளங்கி அதனையே மறைப்ப தாயும், விவேகத்தோடு கூடிய விசாரணையற்றபோது மாத் திரம் தோன்றுவதாயுமான அவித்தையினின்றும் நீங்கு மெண்ணமுடையவரும், பிறப்பாகிய பாசபந்தத்தினின் றும் நீங்கும் இச்சையுடையவரும், பிறப்பிறப்பற் பேரா நந்த நிலையாகிய மோக்ஷத்தைப்பெற விரும்புபவருமாகிய சில உத்தமாதிகாரி புருஷர்களின் பொருட்டுக் கைலையங் கிரியில் விளங்கும் பகவான், கிருபாநிதியாகிய பரமேஸ்

துறிப்பு:—(1) (2) முதலிய எண் குறிப்பிட்டவைகளின் விளக் கத்தை யநுபந்தத்தில் காண்க.

வரன், தீயிற்பட்ட மெழுகென வருகிய மனமுடையவராய், மேற்கூறிய குணங்களோடு கூடிய அதிகாரி புருஷர்களை யெவ்வபாயத்தினும் பிறப்பிறப்பாகிய பெருங்கடலினின் நும் வருத்தமின்றிக் கரைசேர்ப்பிக்கலாமெனத் திருவளம் பற்றிக், கருணையின் மேலீட்டால், “அதிக ஆழமான சமூ சார மென்னும் பெருங்கடலைக் கடப்பதற்கென்றே ஏற்பட்டதும், சிரேஷ்டராகிய குருவென்னும் மாலுமியால் நடத்தப் படுவதும், முன்னிழைத்த நல்வினையாகிய அதுகூலக்காற்றால் சலிக்கப்படுவதுமாயவிச்சரீரமாகிய பட கிலுள்ள விலையற்ற மாணிக்கமாகிய ஆன்மஞானத்தைச் (3) சந்தேக விபரீதங்களை உபதேசிப்பதற்குச் (4) சாந்தி, தாந்தி முதலிய பல குணங்களோடுகூடி நிர்மலமான அந்தக் கரணத்தையுடைய தன்மையால் ஆன்மபிரஹ்மமைக்கிய அதுசந்தானமுடைய (5) பரமஹம்ஸ ஆஸ்ரமியாகிய என்னைவிட மற்றிருந்து உதவா” என்ற தீர்மானித்துப் பகவான் (6) பாதியகாரர் நான்கு சிஷ்யர்களோடு, இப் பூவுலகில் அவதரித்து, வைதிகமார்க்கமாகிய அத்துவை தத்தை அவைதிகமாகிய புறச்சமயங்களைக் கண்டிப்பதன் மூலமாய் ஸ்தாபித்துப், பற்பலதேசத்து மன்னவர்களின் முடிகளில் விளங்கும் மணியொளித்திரள் தனது பாதாம் புயங்களில் இலங்க, அவனியை நோக்கி மனோகரமாகிய வனம் வனாந்தரங்களைக் கடந்து வருகையில்,

஭गவத்பாदியः—हे पुलकस ! गच्छ गच्छ ।

விருத்தம்.

(1) சங்கர குரவனேர் நாள் தன்னுடைச் சீடரோடு, பொங்குசீர் வாரணைசிப் புநிதவீதியிற் சரிக்க, திங்கட் செஞ்சடையாராசான் திரங்கிலை புவிக்குக்காட்ட, மங்குற புலையனுகி வழியினிற் ஞேன்றி நிற்க.

(2) சிடருள் ஒருவனைந்தச்சிரறு புலையற்கண்டு,
பிடுசேர் தருமதாலிற்பேச வர் ணச்சரமச்சிர்
நாடிய மனத்தனுகிளமிலாப்புலையனே “நீ [வான்.
ஓடுவாய் விலகி” யென்றே யுரைத்திடப்புலையன் சொல்

இரு நாள் அஞ்ஞானத்தாலுண்டான குருட்டுத் தன்
மையால், மிக்க ஆழமானதும், பேரிருள் சூழ்ந்ததுமான
சமுஸாரப் பாழ்ந்தினற்றில் விழுந்தலையும் ஜீவர்களையும்
விப்பான்வேண்டிச் சகல பாவங்களை நீக்கவல்லதும், ஆரா
ணங்களிற் பிரதிபாதிக்கப்பட்ட சிறப்புடையதுமான மிகக்
குளிர்ந்த தேவகங்கையின் தீர்த்தத்தாற் பனித்திரமாக்கப்
பட்ட (7) ஆநந்தவன மெனும் பெயரிய சிவராஜதானி
யாகிய ஸ்ரீ காசி சேஷத்திரத்தை யடைந்து, தூநீராடி, அம்
பாளோடு கூடி விளங்கும் ஆகத்தினையுடையவரும், அநந்த
கல்யாண குணங்களையுடையவரும், அகண்டைக ரஸ ஆநந்த
ஸ்வரூபமுடையவருமான ஸ்ரீ ஆநந்தவனத்தீசரை வணங்கிச்
செல்லுகையில், ஈசன், பேரன்பால், அஞ்ஞானச் சேற்றிலுண்டான அந்தக்கரண பங்கஜமானது (தனக்கு அபின்னமான) பிரஹ்மாநுசந்தானமாகிய தூநீரால் பரிசுத்தமாகக்
கடப்பட்டுத் தன்னிடத்திற் கற்பிக்கப்பட்ட சகல ஜகத்தை
யும் கண்ணுடியிற் (8) பிரதி பிம்பம்போற் காண்பவரும்,
(9) கயிற்றறவுபோற்றனது ஸத்தையால் விளங்கும் உலகத்தைத் தன்வடிவமாகவே கண்டு, ஆநந்தாம்ருத பானத்தால் ஸதா திருப்தியடைந்தவரும், துரியாஸ்ரமமுடை
வருமான ஸ்ரீ (10) சங்கரபகவத் பாதாசாரியருடைய அநுபவநிலையை உலகத்திற்கு வெள்ளிடைமலை போற்றெரிவிப்பதற்காக, ஸ்ரீ ஆநந்தவனத்தீசராகிய (11) விஸ்வேஸ்வர் தொண்டை வரையில் பருகிய மதுவினுற் சிவந்த நேத்திரங்களோடும், தன்வயமற்ற சீரத்தோடும், அதிக பயங்கர

மர்ன வழிவத்தோடும், மிகவும் அருவருக்கத் தக்க உடையோடும் கூடிய ஒரு சண்டாள வேடந்தரித்துக் கொண்டு வேதங்களாகும் நான்கு நாய்களோடு எதிரில் வர, ஆண்டு பூநி பகவத்பாதாசாரியருடைய சீடர்களுள் ஒருவர் சகல வேதாந்தங்களின் நுட்பங்களை நன்கறிந்திருந்தும், அவ்விருப்புறப்பாளர் “இவனேர் சண்டாளன், ஆதலா விவனருகே செல்லுதல் கூடாதெ” என்று மனத்தில் நினைத்து, அவனை விலகச் சொல்லவேண்ணி, வருணாச்சிரம தருமத்தினின்றும் வழுவாத மனமுடையவராய் ஆண்டோர் மரம்போல் அசையாமல் நின்று, ‘விலகிப்போ’ வென்றுரைக்க, அவ்வந்தணச்சிரேட்டரை நோக்கிச் சண்டாள வேடந்தரித்து வந்த பரமசிவன் கூறுகின்றார்.

புலகஸ்வேஷ்஧ாரி விஶ்வநா�:—

அன்மயாத்மமயமதவா சைதந்யமேவ சைதந்யாத् ।

யதிவர ஦ூரிகர்து வாஞ்சலி கிஞ்சிஹி ஗ஞ்ச ஗ஞ்சேதி ॥

சண்டாள வேஷதாரியாகும் விஶ்வநாதர் கூறுகின்றனர்—

விருத்தம்.

(3) அன்னமே யாதி பூதகா ரியமா

யாகு முன் ஆடையுடல்பற்றி

யன்னதோர் தன்மை யாகிய வுடலை

யனுகலா காதென நினைத்தோ

பின்னமே யில்லாப் பெரியவான் மாவைப்

பேணியான் மாவினையனுகல்

இன்னல்ல மென்று கருதியோ “வெட்டி

யேகெ”ன வுரைத்தனை துறவோய்?

(இதன் பொருள்) ஒ மறையவரே ! யான் கேட்கும் இவ்வினாவிற்குத் தக்க விடை கொடுப்பிரோக. அன்ன (12) விகாரமாகிய உன் சரீரத்தினின்று அதே தன்மைய தாய வென் சரீரத்தினை விலகிப்போகச் சொல்லுகின்றாயா? அல்லது, சேதனவடிவமான உன் ஆத்மாவினின்றும் அதே சேதன வடிவமான என் ஆன்மாவை விலகிப்போகச் சொல்லுகின்றாயா? (என்று வினவிச் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதற்காக ஸ்ரீபகவத்பாதருடைய விடையை யெதிர்பார்ப்பது போல் அவருடைய முகத்தை நோக்கிச் சண்டாளவேடந்தரித்த ஸ்ரீ பரமேஸ்வரன் மீண்டும் உரைக்கின்றார்.)

(விருத்தியிறை) அன்னவிகாரமாகிய நின் சரீரத்தினி ன்றும் அன்னமையாகிய வென்சரீரத்தினை விலக்குவதற்கு விரும்புகின்றனையா? வென்னும் முதற்பக்ஷத்தை யங்கிகிரி க்கின் அது சரியன்று. ஏனெனின், இரண்டு சரீரங்களும் அன்னமையாதவின் ஒருதன்மையானவேயாம். ஆகவே என்னுடல் தூய்மையானதென்றும், உன்னுடல் அச்சியா னதென்றும் நீ கூறுதல் யாங்கனம் தகுதியுடையதாகும்? என் உடலும் தூயதென்றும் பட்சத்தில் எட்டிப் போவென் ருரைத்தல் எங்கனம் பொருந்தும்? ஆதவின், சருடல்களும் ஒரு தன்மையானவாயிருத்தவின் எட்டிப் போவென்பது பயனில் கூற்றேயாம்.

“என் சரீரத்திலுள்ள சேதனத்தை விலக்க விரும்புகின்றனையா?” வென்னும் இரண்டாவது பட்சத்தை யங்கிக்கின், அதுவும் தகுதி யுடையதன்றும். ஏனெனின் ஏகோ ஦ேவ: ஸ்வभूதேஷு ஗ூத: ஸ்வங்காபி ஸ்வभूதாம்தராமா “ஏகமாய், சொப்பிரகாசமாய், எல்லாப் பூதங்களிலும் வியாபித்து-

ஸர்வ சாட்சியாய பிரத்யகாத்மா ஒரு படித்தாகவே யிருக் கின்றது” என்னும் சுருதிப் பிரமாணத்தால் என்னுடைய சேதனத்திற்கும் உன்னுடைய சேதனத்திற்கும் ஒரு வடிவாந்தன்மையே பெறப்படுகின்றது. “விலகிப்போ” வென்னும் நின் கூற்றே சுத்தாசுத்தபாவத்தால் நிகழ்ந்த தாகும்; சுத்தாசுத்தபாவனையின்றி யிக்குற்று நிகழ்வதன்று; ஆனால் விசாரணையிலோ, சேதனத்தில் சுத்தாசுத்தபாவமே சித்திப்பதில்லை. ஆதலின், உடல் நோக்காலும் சேதன நோக்காலும் ஆராய்ந்துழி “விலகிப்போ விலகிப்போ” வென்னும் நின்கூற்று யுயனற்றதேயாம். இங்ஙனம் கூறியதற்குக் காரணம் மயக்கமேயாகும். ஒ அந்தண சிரேஷ்டரே! இதரர்களுடைய சுபாவங்களைப் பற்றியேனும் கர்மாக்களைப்பற்றினும் நிந்தித்தல் தகுதியாகாது.

பரஸ்ய ஭ாவகர்மாণि ந பிஶ்ஸேந ராஹ்யேத் ।

விஶ்வமேகாத்மக பத்யந् பிரகृத்யா புருஷேண ச ॥

மாயாகாரியமென்னுங் காரணத்தாலும், அந்தர்யாமி யென்னுங்காரணத்தாலும், முறையே, ஜடசேதனுத்மக மாய் விளங்கும் இப்பிரபஞ்சத்தை, உயர்வு தாழ்வுகளின் றிச் சமமாய்ப் பார்க்கும் நோக்கத்திலுள்ளவர்களாய், இதரர் களுடைய கொள்கைகளையும், செயல்களைம் புகழ்தலுங் கூடாது, நிந்தித்தலுங்கூடாது” என்னும் பிரமாணத்தின் படி, உலகில் ஒவ்வொன்றும், மாயாகாரியத்தன்மையாலோ, அல்லது சேதனத்தன்மையாலோ ஒரு தன்மைத்தாகவே யிருக்கின்றமையின், யாவும் ஒன்றேயாம். ஆதலின் தூஷணம் அடிக்கமாம்.

(எ-று)

அவதாரிகை.

“கட்குடத்திலுற்றிய பசும்பால் எங்கனம் அசுத்தத்தன்மையுடையதாகோ, வங்கனமே, அசுத்தமாகிய உன் னுடைய அந்தக்கரணத்தில் பிரதிபலித்த சேதனமும் அசுத்தமுடையதே யாகும் ; பரமசிவன் ஜடாமகுடத் திற்றங்கிய பாகீரதீ ஜலம் எங்கனங் தூய்மையுடைய தாகுமோ, வங்கனமே, (13) நிஷ்காமகர்மோபாஸைன் களால் பரிசுத்தமாயவென் அந்தக்கரணத்திற்பிரதிபலித்த சேதனமும் பரிசுத்தமானதேயாகும்” என்று கூறின், என்றாகங்கித்துப் பரமசிவஞ்சிய சண்டாளன் பின்வருமாறு கூறுகின்றார்.

ப்ரத்யங்கஸ்துனி நிஸ்தரங்க்ஸஹஜானந்஦ாவாஷாஸ்து஧ை
விப்ரோதய் ஶப்சாதயமித்யபி மஹாந் கோதய் வி஭ேஷப்ரஹः ।
கிஞ் ஗ங்காஸ்துநி விஸ்தேதஸ்வரமணௌ சுஷ்ணாத்வीதியபயः-
பூரே வாந்தரமस்தி காஞ்சநஷ்டீஸ்த்ரும்஭யோவாஸ்வரே ॥

விருத்தம்.

(4) அலையிலாச் சகசாந்த வறிவெனு முத்திதண்ணிற் புலையனீ மறையோன் யானேன் பொருத்து மிப்பேதம். யாங்கன் புலையவர் வீதி நீரிற் புநிதகங் கையின்வெய் யோற்கும் மலமறு பொன்மட்ட பாண்ட வர்ணிற்கும் பேதமுண்டோ.

(இதன் பொருள்) அலையில்லாத (14) சகசாந்த அறிவுக்கடலாகிய பிரத்தியக் வஸ்துவினிடத்தில் “யான்மறையோன், யான் புலையன்” என்னும் பேதமயக்கமேது ?

கங்காஜலத்திலும், பறைச்சேரி வீதி நீரிலும் பிரதிபலித்த சூரியபிம்பங்களுக்கு என்ன பேதம்? அன்றியும், பொன் குடத்தில் வளைவுபட்ட ஆகாசத்திற்கும், மட்குடத்தில் வளைவுபட்ட ஆகாசத்திற்கும் என்ன பேதம்? நிச்சயமாய் யாதொரு பேதமும் இல்லை யென்பது பொருள்.

(விருத்தியரை) ஒய் மறையோனே! துரும்பு முதல் நான்முகப் பிரமணீரூகவுள்ள வகலை ஓவர்களிடத்தும் பிரத்தியட்சத் தன்மையால் எக்காலத்திலும் ‘நான் நான்’ என் பதற்கு விவகையாய் ஸர்வ (15) சாட்சியா யிருப்பது (16) பிரத்தியக் ஆண்மாவாம். இத்தகைய நித்தியாபரோட்ச பிரத்தியகபின்னப் பிரஹ்மத்தின்கண் சச்சிதாநந்தவடிவ (17) சோநூபலட்சணம் கூறப்படுகின்றது.

“அலையிலாச் சகஜாநந்த வறிவெனு முததிதன்னில்”

விகற்பமற்றதாயும், சத்தியமானதாயுமுள்ள யாதொரு பரமாநந்த ஞான சமுத்திரத்தில், ஸர்வமும் ஏகரஸமா யிருத்தலின், அப் பரப்பிரஹ்மத்திற்குச் சச்சிதாநந்தங் களே ஸ்வருபமா மெனக் கூறியதாயிற்று.

सत्यं ज्ञानमन्तं ब्रह्म, आनन्दो ब्रह्म। ‘सत्त्वायुम् चित्तकायुम् (18) तेऽकाल वस्तु परिच्छेतमर्हतாயுமாயிருப்பது பிரஹ்மம்; ஆநந்த வடிவமே பிரஹ்மம்’ என்னும் சருதி இதற்குப் பிரமாணமாம். இத்தகைய உபாதிரகித நிர்விகல்ப பரிபூரண சச்சிதாநந்த அகண்ணடகரஸப் பிரஹ்மத்தில் இவன் மறையோன், இவன் சண்டாளன் என்னும் உத்தம அதம பாவமாகிய இப்பேத ஞானம் ஏது? முற்றும் இல்லையென்பது அபிப்பிராயமாம். இதற்குத்திருஷ்டாந்தங் கூறுகின்றார். பரிசுத்தமாகிய கங்கையின் நீரிலும், மிக்க அசுத்தமாகிய பறைச்சேரி வீதியிலோடும் அழுக்கு ஜலத்திலும் பிரதிபலித்த சூரியப் பிரதிபலிம்பங்களுக்கு

எங்கனம் யாதொரு பேதமுமில்லையோ, அங்கனமே, பரி சுத்தமான அந்தக்கரணத்திலும், அசுத்தமான அந்தக் கரணத்திலும் பிரதிபலித்த சேதனங்கட்டுக் கிஞ்சித்தும் பேதமில்லை. இங்கனம் அபேதமாயிருக்கும் சேதனத்தில் எவன் பேதத்தினைக் கற்பிக்கின்றுள்ள அவன் நாசவடிவ சமுசாரத்தையடைந்து மிகுந்த துக்கத்தை யனுபவிக்கின்றன. மேன்மையானதும் தாழ்மையானதுமான சீரை உபாதிகளின் பேதத்தால் சேதனத்தின் கண் பேதம் தினையளவும் சித்திப்பதில்லை. இது பிம்பப்பிரதிபிம்ப பட்சமாம்.

இனி வேறொரு திருஷ்டாந்தத்தால் (19) அவச்சேத பட்சத் தினைக்கூறுகின்றார்.

பொற்குடத்தில் உபகிதமான (வளைவுபட்ட) ஆகாசத் திற்கும், மட்குடத்தில் வளைவுபட்ட ஆகாசத்திற்கும் என்ன பேத மிருக்கின்றது? எங்கனம் உண்மையில் (20) வியா பகமான ஆகாசம் பொன் மட்குடங்களின் (21) உபாதி சம்பந்தத்தால் பலவாய்க்கருதப்படுகின்றதோ, அங்கனமே, (22) பாரமார்த்திகசத்திய ஸ்வரூப சேதனம் (23) வர்ணை ஸ்ரமாதி அத்தியாசங்களற்றதாயினும், தேகாதிகளின் சம் பந்தத்தாற் பலவாயும், தேச காலாதி பரிச்சேதமுடைய தாயும், வர்ணைஸ்ரமாதி பேதங்களையுடையதாயும், அஞ்சானத்தாற் காணப்படுகின்றது; இது மயக்கமேயாகும்.

ஆதலின், எங்கும் அகண்டைகரவை சொப்பிரகாச சித்கன ஆநந்த வடிவமாய் விளங்கும் சேதனத்தின்கண் பேதங் கற்பித்தல் தகுதியுடைய தன்றுகவே, “என்னுடைய சேதனம் தூய்மையான தென்றும், உன் சேதனம் தூய்மை யற்றதென்றும் ஆதலின், ‘விலகிப்போ’ வென்று கூறுதல் தகுதியேயா” மென்னும் உன்னுடைய வார்த்தை முற்றும் அசங்கதமேயாம். (எ-று).

இங்களும், சண்டாளவேடந்தரித்துவந்த பரமசிவன் பீரி சங்கரபூஜ்யபகவத்பாதரவர்களின் சிடறை நோக்கித் திருவாய்மலர்ந்து, ஆசாரியாளின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதுபோல் ஆசாரியருடைய முகத் தைப்பார்த்தனர். உடனே பீரி சங்கராசாரியர் தமக்கெதிரில் நிற்கும் ஆநந்தவனத்தீசராகிய சண்டாள வேடந்தரி த்து வந்த பரமசிவனது முககமலத்தை யுற்று நோக்கி, வேதாந்தப் பாற்கடலை (24) நியாயமாகிய மத்தால் விசாரணையாகிய கடைதல் வாயிலா யுண்டாகிய அத்வயாநந்த பிரஹ்மானுபவரஸம் நிறைந்தொளிரும் அவருடைய திருவாக்காகிய அமுதத்தைச் செவிவாயால் பருகி, ஒப்புவமையற்ற திருப்தியோடுகூடிய மனமுடையவராய்த், தமக்கெதிரில் நிற்பவரைத் தாமேயெனத் தெளிந்து பின்வருமாறு கூறுகின்றார்.

(அவதாரிகை). யோகாதி சாதனங்களற்ற முமுட்சுக்களுக்கும் வருணுச் சிரமாதி அபிமான மறுதற்பொருட்டும், உண்மையான பிரஹ்மாத்தமைக்கியபாவமுண்டாதற் பொருட்டும் (25) “பீரி மந்தோ பஞ்சகம்” என்னும் ஐந்து பாக்களால் தமது அநுபவநிலையைத் திருவாய் மலர்ந்தருங்கின்றார்.

உபோத்காதம் முற்றிற்று.



நால்

ஆன்மா அவஸ்தாத்திரய ஸாட்சி யென்றுக்கறுதலால்
பிரத்யகான்மாவிற்கும் சுத்த சேதனத்திற்கும்
அபேதமே யெனல்.

஭गவத்பாदः —

जाग्रत्सूभसुषुप्तिषु स्फुटतरा या संविदुज्जृभते
या ब्रह्मादिपीलिकान्ततनुषु प्रोता जगत्साक्षिणी ।
सैवाहं न च दृश्यवस्त्वति दृढपङ्गा हि यस्यास्ति चेत्
चण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥१॥

பகவத் பாதர் கூற்று :—

விருத்தம்.

(1) “அவத்தைகண் மூன்றி வயன்முத அடலி
லநுக்த மாயவோ ரதிவே
யவித்தைசெய் புவிக்குச் சாட்சியே யானும்
அறிபடு பொருளால் வென” எவே
யவித்திடு மையஞ் செறிதிட ஞானி
யாயவன் புலையனா பி நுமென்
தவத்துறு மறையோ னையினென் அவனே
சற்குரு வென்கருங் தி தூட்டேவ.

(இதன் பொருள்) “ஜாக்கிர, சொப்பன, சமுத்தி
களில் எந்தச் சேதனம் பிறழ்ச்சியற்றுப் பிரகாசிக்கின்
நடோ, நான்முகப் பிரமன் முதல் புழு வீருகவுள்ள ஸகல
சராசர சரீரங்களிலும் எந்தச் சேதனம் அதிவிட்டான்

மாய் விளங்குகின்றதோ, சகல உலகங்களுக்கும் எனு
ஸாட்சியாய்ப் பிரகாசிக்கின்றதோ அந்த ஸ்சிதாநந்த
வடிவ பரம்பொருளே யான்; காணப்படும் (திரிசியப்
புறப்) பொருள் யானால்லன்.” என்னும் திடஞானம் எவ
ஆக்குண்டாயிருக்கின்றதோ அவன் புலையனுகூக்; மறை
யோனுகூக்; அவனேயெனது (26) சற்குரு’. இதுவே
எனது தேர்ந்த அபிப்பிராயம்.

(விருத்தியுரை) ஆதித்தன் முதலிய வதிஷ்டான தெய்
வங்களாலதுக்கிரகிக்கப்பட்ட நேத்திராதி இந்திரியங்
களுக்கு உருவமாதி விஷயங்கள் பிரத்தியட்சமாகும் நன
வின் கண்ணும், புறக்கரணங்கள் உபராமம் (ஓய்வு)
அடைந்தும், அகக்கரணமாகிய சித்தமே சப்தாதி பார்க்
கப்படும் விஷயங்களாகவும், பார்ப்பவனுகவும், பார்வை
யாகவும் பரினமித்து விளங்கும் கனவின் கண்ணும்,
காரணமாகிய அநாதி அஞ்ஞானத்தின் கண் சித்தம் லயி
த்து “ஒன்றுந் தெரியாமல் சுகமாய்த் தாங்கினேன்”
என்று உணராது உணர்வதாகிய (27) ஸம்பிரஸாத வடிவ
துயிலின் கண்ணும், எந்த அறிவானது “நான் நான்”
என்று நன்றாய்ப் படர்ந்து விளங்குகின்றதோ, எந்த ஸம்
வித்தானது நான்முகப் பிரமன் முதல் புழு வீருகவுள்ள
எண்பத்துநான்கு லட்சம் ஜீவகோடிகளின் புத்தியின்
கண், மணி மாலையிற் கயிற்றைப்போல், வியாபித்து விளங்
குகின்றதோ, எந்த ஞானமானது பிரமன் முதலிய ஸகல
பிராணிகளின் சரீரங்களிலும் கர்த்தருத்வாதி தர்மங்களற்
றுக் கேவலம் சாட்சி மாத்திரமாய் விளங்குகின்றதோ
அதுவே நான். அஃதாவது, அவஸ்தாத்தியங்களிலும்
அவற்றைப் பிரகாசிப்பிக்கச்செய்யும் காரணத்தால் (28)
அங்வர்த்தித்துள்ளதும், உற்பத்தி, நாசம், முதலிய தர்மங்

களற்றுமான சயம்பிரகாச வடிவ சேதனமே நான் ; நான்முகப் பிரமன் முதல் புழு வீருகவுள்ள சகல வியஷ்டி தேகங்களிலும் வியாபித்திருந்து “நான் நான்” என்று விளங்கும் நிருபாதிக அறிவே யான் ; மேலும், ஸர்வ ஜடப் பிரபஞ்சத்தையும் பிரகாசிப்பிக்கச்செய்யும் சித்தே நான் என்பது இதன் திரண்டபொருளாம். நான் கடம், சுவர் முதலிய திருசியப் பொருள்கள்ல ; கடாதிகட்குச் சாட் சியாலறியப்படுஞ் தன்மை யுண்மையால் ; எது எது (28-i) சாட்சியமோ அதுவது சர்ட்சியன்று ; ஆதவின் யான் திருசியப்பொருள் அன்று. தேகேந்திரியாதிகளும் நான் ன்று ; தேகாதிகட்கு ஜடத்தன்மையுண்மையால் ; உற் பத்தியடைய தன்மையால் ; எவை ஜடமோ, எவையுற் பத்தி நாசங்களையுடையனவோ, அவை நான்று. என்றின் கணமாய திடஞானம் யாருக்கிருக்கின்றதோ அவனே (29) பிரம நிஷ்டனேனப்படுவன். அவன் சண்டாளனுகட்டும், மறையோனுகட்டும், அவனே என்னுடைய (30) காரண குருவாவன். இதுவே எனது தேர்ந்த அபிப்பிராயமாம். இந்த ஸ்ரோகத்தால் ருக்வேதத்தின் மஹாவாக்கியமாகிய “பஜாந் வஸ்” ‘பிரகஞானம் பிரஹ்ம’ என்பதன் அர்த்தம் கூறப்பட்டது.

जाग्रत्यमसुष्टुपिष्ठु स्फुटतरा या संविदुज्जृभरते एन्पத्तனुल् प्रज्ञान
சप्तதत्त्विन् अर्त्तमुम् या ब्रह्मादिपीलिकान्ततनुष्ट प्रोता जगत्ता-
क्षिणी ऎன்பதனुल் பிரஹ்ம சப்ததत्त्वிந् அர்த்தமும்,
सैवाहं नच दद्यवस्थिति येन்பதனुल் ஸாமாநாதிகரண்ய
அகண்ட ஜக்கியார்த்தமும் ஸுகிக்கப்படுவதறியத்தக்கது.

குறிப்பு:—அநேக ஜன்மங்களில் திடமாய்ப் பாவித்து வந்ததால் இந்த ஜன்மத்தில் பிறருடைய உபதேச மின்

றியே காமக்குரோதாதி தூர்வாஸ்னைகள் எங்கனம் (ஒரு வன்னு சித்தத்தில்) நிஷ்காரணமாய் வெளிப்படுகின்ற வனவோ, அங்கனமே, வெசு காலமாய் ஆன்மப்பிரஹ்மமைக்ய அநுசந்தானம் செய்துவர ஒரு காலவிசேஷத்தில் சாஸ் திராத்தியயனம் முதலீய சாதனங்களின்றியே ஒரு புருஷ ஜூக்கு எதிரில் விளங்கும் கடம்போலச் சகஜமாய்த் தன் அடைய நிஜவடிவங் தோன்றும்; இதுதான் திடானாத் தின் நிலை.

அவதாரிகை.

முன்னர் ஜீவப்பிரஹ்மமைக்கியங் கூறபட்டது. “எது னின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ” என்னும் சுருதிப் பிரமாணத்தால் பரப்பிரஹ்மத்திற்கு ஜகத்காரணத்துவஞ் சித்திக்கின்றமையினாலும், ஜீவாத்மாவிற்கு அங்கனஞ் சித்தியாமையினாலும் ஜீவப்பிரஹ்மங்களுக்கு ஜூக்கியம் எங்கனம் பொருந்தும்? என்று ஆசங்கிக்கின், அங்கனமன்று. ஏனெனின், “எங்கனம் சொப்பன உலகம் நித்திராதோஷத்தோடு கூடிய வென்னில் கற்பிக்கப்பட்டதோ; வங்கனமே, இக்காரிய வடிவ ஜாக்கிரப் பிரபஞ்சமும், அதன் காரணமாகிய பரமும், முக்குண வடிவ அவித்யா தோஷத்தினால் என்னில் கற்பிக்கப்பட்டிருக்கின்றன” என்று சுருதிகளில் கேழ்க்கப்படுவதால் பிரத்தியக் ஆன்மாவிற்கும் ஜகத்காரணத்துவம் சித்திக்கின்றது. ஆதலின் ஜீவப்பிரஹ்மங்களுக்கு ஜூக்கியம் பொருந்தும். மேலும், “பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து அப்பிரபஞ்சத் திலேயே அதுப்பிரவேசம் செய்தனர்.” என்று சுருதி கூறுவதால் பிரத்தியக் ஆன்மா ஸாக்ஷாத் பிரஹ்மமேயாம். அன்றியும், “தத்துவமவிலி” என்னும் மகாவாக்கியமும், கற்பித ஜீவபாவமடைந்துள்ளவை யுத்தே

சித்துச் சுபாவசித்தமாயுள்ள பிரஹ்மபாவத்தையே உபதேசித்து ஞாபகப்படுத்துகின்றது. ஆதலின் பிரத்தியகான்ம பரமான்மாக்களுக்கு ஜக்ஷியம் பொருந்துமென்பதை இச்செய்யுளில் வற்புறுத்துகின்றார்.

ஈசாநோடிச்சக மென்னிற் கற்பிதமேனல்.

ऋக்ஷைவாஹமி஦ं ஜगञ் ஸகலं சிந்மாத்ரவிஸ்தாரிதं
सर्वं चैतदविद्यया त्रिगुणया सेशं मया कलिपतम् ।
इत्थं यस्य ददा मतिः सुखतरे नित्ये परे निर्मले
चण्डाळोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥

விருத்தம்.

(2) பிரமமே யானும் இச்சகம் யாவும்
பேதமில் சின்மய மென்றும்
பரதுடன் யாவும் முக்குணவிருளாற்
பகருகற் பிதமெனத் தெளிந்து
பரமவா நந்த நித்திய சுத்த
பரமியா னெனுங் திடஞானி
வரகுளி யெனினு மிகழ்புலீ யெனினு
மாகுருவென் கருத்திதுவே.

(இதன் பொருள்) “காணப்படும் இவ்வுலகம் கேவலம் சித்தினால் விளங்குகின்றது. ஐக ஜீவ பர வடிவ சர்வப் பிரபஞ்சமும் ஸத்துவம் ரஜச தமச என்னும் முக்குண வடிவ அவித்தையால் என்னில் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நானே பிரஹ்ம சொருபன்” என்றிங்னனம் எவனுக்கு நிரதிசயாநந்த நித்திய நின்மலப் பரம்பொருளி

தத்தில் அபேதப்பட்ட திடஞான முண்டாயிருக்கின்ற தோவவன் சிரேஷ்டமாகிய குலத்திலுதித்த மறையோன யினும், அல்லது யாவர்களாலும் மிகழுத்தக்க கடையனுயினும், அவனே எனது மஹா குருவாவன். இதுவே எனது நிச்சயம். (எ-று)

(விருத்தியுரை). “எங்கனஞ் சொப்பன திருஷ்டாவி னால் கற்பிக்கப்பட்ட (31) தீரிபுடிவடிவ சொப்பன உலக மானது கேவலம் திருஷ்டாவின் (சின்மாத்திரத்தின்) ஸ்வ ரூபமோ, வங்கனமே, தேவ, மனுஷ்ய, பசு, பசுநி, ஸ்தாவர ஜங்கமமாதி நானுவாயும், (32) இதமாகார விருத்திக்கு விஷயமாய் (33) அபரோக்ஷமாய் அநுபவிக்கப்படுவதாயு மான இந்த ஜாக்கிரப் பிரபஞ்சமும், சப்த (சருதி)ப் பிரமாணத்தாற் சித்திப்பனவாகிய கோடிக்கணக்கான ஆது ஸ்ரவிக மற்றைய உலகங்களும் கேவல சின்மாத்திரத்தி னால் விளங்குகின்றனவே யாகும்; ஆதலின், ஸ்ரவமும் சின்மயமேயாம். கற்பிதத்தன்மையால். தேச, கால, வள்ளு பரிச்சேதமற்ற, சக்சிதாநந்தவடிவ என் சொருபத் தின்கண் முக்குண வடிவ அநாதி அவித்தையால் ஜகமென் றும், பரமென்றும் கர்த்தாபோக்தா வடிவ ஜீவனென்றும் பலவாய்க் கற்பிக்கப்பட்டன. கற்பித ஜகஜீவபரமாகிய யாவும் என் (ஆத்மாவின்) வடிவமேயாம்; என்னைத்தவிர வேறு பொருளின்று. ஆதலின் எங்கும் நிறைந்து எல்லா மாயும் விளங்குகின்ற பெரிய பொருளே (பிரஹ்மமே) யான்.” என்றிங்கனமாய திடஞானமானது எவனுக்குப் பூர்வஜென்ம ஸாக்ருத பரிபாக விசேஷத்தாற் கிடைத்த பரசிவ வடிவ தேசிகனது அருளாலுண்டாய், அவனுடைய சித்தமானது நிரதிசயாநந்தக் கடலாயும், திரிகாலாபாதித மாயும், அஞ்ஞானத்திற்கும் அதன் காரியமான யாவற்றிற்

கும் அதீதமாயும், அதிஷ்டானமாயும், ஸர்வோத்திருஷ்டமாயும் விளங்கும் பரம்பொருளிடத்தில் ஐக்கியப்பட்டுத் “தான் ஸ்தால் ஸாக்ஷி காரணமாகிய சரீரத்திரயங்களன்று; அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆநந்தமயமாகிய பஞ்சகோசங்களுமன்று.” என்றிங்கணம் ஜாதி, வருணைப்ரமாதி ஸகல அபிமானங்களுமற்றதாப் ஸர்வ உபாதிகளும் நீங்கி ஸகலவேதாந்தங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட மகா மகிழை பொருந்திய அகண்டைகரளை (34) ஆத்மகோசர வ்ருத்தியில் அநவரதமும் அமுந்தியிருக்கின்றதோ, எவன் ஸ்வாத்மானுபவ ஆநந்தாமருதத்தைப் பருகியதால் நிரங்குச திருப்தி யோடு ஆநந்தகணமாய் விளங்குகின்றன அவன் மறையோன்குக; அல்லது சண்டாளனுகுக. அவனே எனது பரம குருவாவன். இதுவே எனது நிச்சயம்.

இந்த ஸ்தோகத்தில் யஜார்வேதச்தின் மஹாவாக்கியமாகும் அஃ அஸ்மீஸி என்பதன் அர்த்தம் நன்கு நிருபிக்கப்பட்டுள்ளது. ஜக ஜீவபரங்களின் உபாதிகளை பொழுதித்து அகண்ட சின்மாத்திர திருஷ்டியால் ஐக்கியம் சித்திப்பது விளக்கப்பட்டுள்ள தறியத்தக்கது.

(அவதாரிகை.) “கிளிஞ்சலிற்கேள்றுன்றும் வெள்ளி எங்கணம் அனுபவயோக்கியமன்றே, வங்கனமல்லாது, இச்சகம் அனுபவத்திற்கு யோக்கியமாயிருப்பதால் யதார்த்தமேபாம். ஆகவே பிரஹ்மம் ஒரு யதார்த்தப் பொருளும் உலகம் ஒரு யதார்த்தப் பொருளுமாக வேற்படுகின்றன. இதனால், ‘ஏக்ஸொட்டிரிய் அஸு’ என்னும் பிரமாணத்தால் சித்திக்கும் அத்வைதத்திற்குக் கேடு சம்பவிக்கின்றதன்றே? என்று கூறின், அங்கணமன்று. “எங்கணம், அனுபவயோக்கியமாகிய சொப்பன உலகம் மித்தையோ அங்கணமே,

இச் சாக்கிர உலகமும் மித்தையேயாகும். ஆரோபிதத் தன்மையால். ஆரோபித ஜாக்கிரப் பிரபஞ்சம் மித்தையாய் முடியவே அதிவ்டானமான ஸ்சிதாநந்த வடிவ சேதனம் ஒன்றே ஸ்த்யமாய் மிஞ்சகின்றது. ஆதலின் அத்தைத்திற்கு யாதொரு கேடும் சம்பவிப்பதில்லை” யென்று இச்செய்யுளில் கூறுகின்றார்.

உரைக்கு மில்லுலக முன்னிற் போய்யே யேனல்.

शशनश्वरमेव विश्वमखिलं निश्चित्य वाचा गुरो-
नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्यजिशान्तात्मना ।
भूतं भावि च दुष्कृतं प्रदहता संविनमये पावके
प्रारब्धाय समर्पितं स्वपुरित्येषा मनीषा मम ॥ ३ ॥

விருத்தம்.

(3) குரவனூர் வாக்கால் இச்சகம் பொய்யாம்
குற்றமில் பிரமமே யுளதென்
கீருமையாய் நாளுமுணர்க்கு தன்னிடத்தி
லொன்றிய சாந்தமார் மனத்தன்
புரிந்தமுன் விணையும் பசிடிக விணையும்
போதமாம் வன்னியா லெரித்தே
இருக்கு மூழ்க்குடலை யீங்கு வானிகர்த்தான்
இறையவனென் கருத்திதுவே.

(இதன் பொருள்.) கருணையே வருவெடுத்து வந்த பரமகுரவனாது நல்லுபதீதசத்தினால், காணப்படும் இச் சகம் மித்தையே யாமென்று நிச்சயித்து ‘நாசமற்ற பரம பொருளே நான்’ என்று எப்பொழுதும் அதுசந்தானம்

செய்யும் சாந்த சித்தமுடைய ஞானி, ஆகாமி சஞ்சித கர்மாக்களை ஞானத் தீயால் எரித்து மிஞ்சிய பிராரப்தத் தின் பொருட்டுத் தன்னுடலை அர்ப்பணை செய்கின்றன. (இத்தகைய ஸர்வகர்மரகித ஜீவன் முத்தனே எனது பரம குருவாவன்) இதுவே எனது நிச்சயம்.

(விருத்தியிறை) ஸப்வரதுடைய அநுக்கிரகத்தாலும் குரவன் அருளாலும், “காணப்படும் இவ்வுலகம் அடிக்கடி, நிமிஷத்திற்கு நிமிஷம் மாறும் சுபாவமுடையகாரணத் தால் அநித்தியமென (மித்தையென) நிச்சயித்து, முக்காலத்திலும் அழியாததாயும், பிரபஞ்சாதீதமானதாயும், சொப்பிரகாச சிதேகரஸமாயும், ஸதானந்தகணமாயும் விளங்கும் யாதோரு பிரஹ்மமுள்தோ அதுவே நான்” என்றிங்ஙனம், ஸர்வகர்ம ஸந்நியாசம் செய்து வெகுகாலம் விப்வாஸத்தோடு ஷிடாது செய்து வந்த அநுசந்தானத்தின் திட ஸம்ஸ்காரத்தால் தன் உண்மை நிலையை அபரோக்ஷமாய் அறிந்து அதுவாகவே நின்று (சித்தத்திலுள்ள ஸகல அசுபவாஸனைகளும் அற்ற தன்மயைால் சாந்தஸ்வரூபமாய்) விளங்கும் ஜீவன் முத்த புருஷன் பூர்வ ஜென் மங்களிற் செய்யப்பட்டு இன்னும் பலனுக்கு வராத ஸஞ்சித கர்மாக்களையும், நிகழும் ஜன்மத்தில் ஞான உற்பத்திக்கு முன் செய்து இன்னும் பலனுக்கு வராத ஆகாமி கர்மாக்களையும், ஞானத் தீயாலெரித்து, மிஞ்சியதான பிராரப்தத்தின் பொருட்டுக் காரிய கரண ஸங்காதமான தன் சரீரத்தை அர்ப்பணம் செய்து ஸகலத்திற்கும் ஸாக்ஷி மாத்திரமாய் விளங்குகின்றன. இத்தகைய பிரஹ்மநிஷ்ட னுக்குப் பிரபஞ்சத்தின் தோற்றமென்பது, ஒரு சிறிது மில்லை. அஸ்தி, பாதி, பிரியம், நாமம், ரூபம் எனப் பிரதீதியாகும் ஜூந்து அம்சங்களுள் மித்தியாபாகங்களான நாம

ரூபங்களைத்தள்ளி நித்தியமான அஸ்தி பாதி பிரியங்களைப் பார்ப்பதனால் “குரவனுர் வாக்கால் இச்சகம் போய்யாம்” என்று கூறியதன் தாற்பரியமாவது :—“குருஉபதேசமன்றி எந்தச் சாஸ்திரார்த்தமும் அனுபவத்திற்கு வருவதில்லை.” “தேசிகன் அருளே ஆத்மலாபத்திற்கு நேர்ஸாதனம்.” “குருவசனமே ஜனனமரணரூபவியாதிக்குச் சிறந்த ஒள ஷதம்.” என்னும் பல ஸ்ருதிப்பிரமாணங்களால் சற்குரு வாக்கியமே இதர பிரமாணங்களைக் காட்டினும் பிரபல மாமென்பதாம்.

உலகம் மித்தையென்று சிச்சயிப்பதே வைராக்கியப் பிராப்திக்கும் காரணமாம். வைராக்கியமாகிய உபரதியே (ஸந்தியாஸமே) பிரஹ்ம விசாரத்திற்கு நேர்சாதனமாம். வைராக்கியமில்லாதவர்க்கு ஆத்ம விசாரணையில் (35) அதிகாரமில்லை என்பதைக் குறிப்பிக்க “உலகத்தைப் பொய் யென்று சிச்சயித்துப் பின்னர் பிரஹ்மபாவளை செய்யத் தக்கதெ” என்று கூறப்பட்டது.

स तु दीर्घकालैरन्तर्यसत्कारसेवितया ददभूमिः ।

“நெடுநாள் இடைவிடாது சிரத்தையுடன் ஆத்ம விசாரம் செய்யின் ஸ்வரூப ஸாக்ஷாத்காரமுண்டாகும்” என்னும் பதஞ்சலி சூத்திரத்தின்படி (36) ஸோஹம் பாவளை செய்துவரின் சித்தம் ரஜோகுணதமோகுணங்களினின்றும் நீங்கிச்சத்தமாய், சத்துவகுணத்தின் மேலீட்டால் சாந்தஸ்வரூபமாகும். சாந்தசித்தமே வாஸன ரகித சித்தமாம். வாஸனையாவது முன்பின் ஸந்தர்ப்ப மின்றியே திடீரென்று உற்பத்தியாகும் தம்பம், தர்ப்பம் முதலிய சித்த விருத்திகளுக்குக் காரணமாகிய ஸம்ஸ்கார விசேஷமாம். அவை சுபம், அசுபமென இரண்டு வகைப்

படும். ஆத்மானத்ம விவேகத்தாலுண்டான் அகங்கார மின்மை, தம்பமின்மை முதலிய சுபவாஸனைகளால் அவேகத்தாலுண்டான தம்பம், அகங்காரம் முதலிய அசப வாசனைகள் ஒழிகின்றன. இங்நனம் அசபவாசனைகள் ஒழிந்து சுபவாசனைகள் நிறைந்துள்ள அவஸ்ததயே சித்தத்தின் ஸத்துவபரிஞ்ஞமாம். தம்பம், தர்ப்பம் முதலிய அசபவாசனைகளின் நீக்கமே வாஸனாக்ஷய மெனப்படும். ஆத்ம விசாரத்திற்குப் பிரதிகூலமான விருத்திகளை யுண்டாக்கும் அசப ஸம்ஸ்காரங்களின் நீக்கமாகிய வாஸனாக்ஷயமே மனோநாசமெனப்படும். மனம் வாஸனாவடிவாமாதலீன். “எது வரையில் வாஸனாக்ஷயமுண்டாகவில்லையோ, அது வரையில், மனோநாசமுண்டாகவில்லை; எது வரையில் வாஸனாக்ஷய மனோநாசங்களுண்டாகவில்லையோ, அது வரையில் தத்துவஞான முண்டாகவில்லை” என்று ஸ்மிருதிகளில் கேழ்க்கப் படுவதால், தத்துவஞானத்திற்கு வாஸனாக்ஷய மனோநாசங்கள் காரணங்களெனப் பெறப்பட்டது.

அகர்த்தா, அபோக்தாவாகிய ஆத்மஸ்வரூபத்தில் கர்த்தருத்வ போக்த்தருத்வாதி தர்மங்களின் அத்தியாசமே, ஆகாமி, சஞ்சித கர்மங்களின் (37) ஆப்ரயமாம். “அகர்த்தாவும் அபோக்தாவுமாகிய எனக்கு இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் கர்த்தருத்வாதி தர்மங்கள் கிஞ்சித்தும் இல்லை.” யென் னும் நிச்சயமுடைய ஞானிக்குக் கர்ம சம்பந்தம் ஒரு சிறிதுமில்லையாம். “ஜான-ஸ்திரி: ஸர்வக்ராணி ஭ஸ்ஸாக்ரஸ்தேஞ் । “ஞானமாகிய தீயால் ஸர்வகர்மங்களும் நாசமாகின்றன” வென் னும் கீதாவசனம் இதற்குப் பிரமாணமாம். இது (அதாவது கர்மராஹித்தியம்) ஞானத்தின் பலனும்.

(சங்கை) அவதயமனுபோக்கவ் குத் கர்ம ஶுभாஶுभம் । பிரத்யே
஭ோగதோ நश்யேத நரு ஜானேன நஶ்யதி । என்னும் பிரமாணங்களின்
படி “செய்யப்பட்ட சுபாசப கர்மங்களை அவசியம் அது
பவித்தே தீரவேண்டும்” “அனுபவமின்றிக் கர்மாக்களின்
நாசமின்று” என்று ஏற்படுவதால் ஞானத்தால் கர்மநாசம்
ஒப்புவது கூடாது. ஆதலின் ஞானிகளுக்கும் கர்ம சம்பந்
தம் உண்டு.

(சமாதானம்) அங்குனமன்று; “அனுபவமின்றிக் கர்
மாக்களின் நாசமின்று” என்பது பிரஹ்மஞ்சானமற்ற பாமர
ஜீவர்களின் பொருட்டுப் பிரவர்த்தித்த வாக்கியமாகும்.
ஞானமுண்டாகும் கஷணத்திலேயே ஆகாமி சஞ்சிதங்கள்
நாசமாகின்றன; பிராரப்தம் மாத்திரம் மிஞ்சகின்றது.
தலுகிலிருந்து விடுபட்ட பாணமானது, வேகம் குறைந்த
வட்னே எங்குனம் கீழே விழுந்துவிடுமோ, வங்குனமே,
ஞானிகளின் பிராரப்தமும் வேகமுள்ள வரையில் சரீர
வடிவாயிருந்து பின்னர் விழுந்து விடுகின்றது. ஞானிகள்
பிராரப்தத்தை அனுபவிப்பது இதரர்களுடைய திருஷ்ட
ஷ்டக்கே விஷயமாம். ஞானிகள் உலகத்தைத் தக்கபட
(எரிந்தவல்துரை)ம் போல் காண்கின்றார்கள். அவர்களின்
பிராரப்தானுபவம் ஆபாஸ மாத்திரமேயாம். இந்த ஸ்லோ
கத்தில், ‘வாசா ஗ுரு: குரவனூர் வாக்கால்’ என்று கூறப்பட
ஷ்டருப்பதால் உபதேச மஹாவாக்கியம் தொனிக்கின்றது.
சாந்தோக்கிய (ஸாமவேத) உபநிஷத்தின் மஹாவாக்கிய
மாகும் தச்சமாசி யென்பதுவே உபதேசவாக்கியமாம்.

அதன் விமர்சமாவது :—இந்த வாக்கியம் தத்,
துவம், அவஸி என்னும் மூன்று பதங்களாலாகியது. இவற்
றின் ஐக்கியார்த்தமானது ஜஹாங்ஹாக்களையால் சித்திக்கின்
றது. ‘ங்கு ஸ்தே ஜானமி஥்யா ஜீவோ பிஷை நாபர:’ பிரஹ்மம் ஒன்றே

வெத்தியமானது ; காணப்படும் இந்த உலகம் மித்தியை ; ஜீவன் பிரஹமமே ; மற்றன்று” என்னும் பரமசித்தாந்தங் தான் உபதேசமலூவாக்கியத்தின் ஸாரமாகும். இவ்வர் த்தம் இதில் நன்கு பிரதிபாதிக்கப்பட்டுள்ளது அறியத் தக்கது.

அவதாரிகை.

ஜீவப்பிரஹ்மங்களுக்கு ஐக்கியங் கூறும் பக்ஷத்தில், “நான் பருத்திருக்கிறேன், நான்செயிடன், நான்குருடன், நான் ஊழை,” என்னும் அனுபவம் உலகத்தில் பிரசித்த மாயிருத்தலால், “நான்” என்பது ஆத்ம வாசகமாயிருத்தலின், தேகம், பிராணன், புத்தி, முதலியவைகளுக்கு, ஆத்மத்துவம் ஏற்படுகின்றது. ஆதலின் தேகாதிகட்கும் பிரஹ்மத்தோடு ஐக்கியம் சொல்லவேண்டும்.” என்று கூறின், அங்குனமன்று. என்னுடைய தேகம், என்பிராணன், என் புத்தி என்னும் அனுபவம் யாவருக்கும் இருப்பதால் தேகாதிகட்கு ஆன்மத்தன்மை சித்திப்பதில்லை. உடையவன் உடைமையாகாததனால். மேலும், தேகாதிகள் இதமகார வருத்திக்கு விஷயமாவதால், கடப்படாதிகளைப்போல் திருசியப் பொருள்களாம் ; திரிசியப் பொருள்கள் ஆத்மாவன்று. ஆதலின், திரிசியங்களான பஞ்சகோசங்களையும் விளக்கிக்கொண்டு சிர்த்தர்மியாய் ஸர்வ ஸாக்ஷியாயிருக்கும் பிரத்தியகான்மாவே “நான்” என்பதன் பொருளாம்.

(இ)ரண்டாவது சங்கை) “அங்குனமாயின், நான் பிராஹ்மணன், நான் விவேகி, நான் ஜடன், நான் துக்கியென்னும் அனுபவமிருப்பதால், சிர்த்தர்மியான ஆத்மாவினிடத்தில் பிராஹ்மணத்துவாதி தர்மங்கள் ஏற்படுகின்

றன. பரஸ்பர விருத்த தர்மங்கள் ஓரதிகரணத்திலிருப்பது (38) வியாகாத மென்னும் தோலிமுடையதாகின்றது.” என்று கூறின், அங்ஙனமன்று. நிர்த்தர்மியான ஆத்மாவினிடத்தில் அன்னமயாதி பஞ்சகோசங்களின் தர்மங்களான பிராஹ்மனத்துவம், துக்கித்துவம் முதலிய வை தோன்றுவது (39) அத்தியாசத்தினு லேயாம். சிகப்புப் புஷ்பத்தின் சம்பந்தத்தினால் உண்மையில் வெண்மையான ஸ்படிகம் செம்மை நிறமாகக் காணப்படுவதுபோல.

(மூன்றாவது சங்கை) அங்ஙனமாயின், “ஆத்மா அஹம் வ்ருத்திக்கு விஷயமாவதால் ஆத்மவிளக்கம் அஹம் வ்ருத்தியா லேற்படுவதாகின்றது. ஆகவே, ஆத்மா ஸ்வப்பிரகாசம் என்பதற்கு விரோதமாகின்றது.” என்றுகூறின், அங்ஙனமன்று. ஆத்மாஸ்வப்பிரகாசமேயாகும். (40) அந்தக்கரண வ்ருத்தியாகிய அஹம் வ்ருத்தியால் ஆத்மா விளக்கப்படுவதல்ல. ஏனெனின், விருத்தியின் பலன் ஆவரண பங்கம் மாத்திரமே யென்பது சருதி, யுக்தி, விதவான் கருடைய அனுபவங்களுக்கியைந்தவிவிஷயமாம். ஆத்மாவை ஆஸ்ரயித்திரானின்ற கற்பித ஆவரணம். (41) அகண்டாகார விருத்தியால் கெடுக்கப்பட்டபோது, ஸ்வயம் பிரகாசமாகிய ஆத்மா தானேதானும் விளங்குகின்றது. குடத்திற்குள் வைக்கப்பட்ட தீபமானது குடம் உடைக்கப்பட்டபோது தானே பிரகாசிப்பதுபோல. ஆதவின், ஒவ்வொரு ஜீவனிடத்திலுமூள்ள பிரத்தியகான்மாவானது அந்தக்கரணம், இந்திரியங்கள் முதலியவைகளையும், அவற்றின் மூலமாய் ஸகலதிருசியப் பொருள்களையும் விளக்கிக் கொண்டு, தான் அவற்றிற் கெல்லாம் அதீதபாய் தானேதானும் விளங்கிக்கொண்டிருக்கின்றது எவ்பதை ஆசாரிய ஸ்வாமிகள் இக்கவியில் நன்கு கூறுகின்றார்.

சிற்சோருபத்தாற் சித்தமிந்தியங்களோ
ஷ்சக்கம் விளங்குமாமென்று வற்புறுத்துதல்.

या तिर्यङ्गनरदेवताभिरहमित्यन्तः स्फुटा गृह्यते
यद्धासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतोऽचेतनाः ।
तां भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावय-
न्योगी निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम ॥ ४ ॥

விருத்தம்.

(4) எந்தவோர் சித்தை யானெனவமா
விலங்குபுள் நரர் அறிவாரோ
அந்தச்சித் தொளியாற் சடமனங் கரண
மாக்கையுஞ் சித்தென விளங்கும்
வந்தமே கமதால் மறைபடும் ரஸிபோல்
மனத்தினால் மறைந்த வச்சித்தைச்
சந்ததம் யானென் சாந்தமார்யோகி
சற்குருவென் கருத்திதுவே.

(இதன் பொருள்) பசுபக்ஷி முதலிய ஜெந்துக்களா
லும், மனிதர்களாலும், தேவர்களாலும் நான் நான் என்று
பிரத்தியக்ஷமாய் அனுபவிக்கப்பட்டதாய், தேகாதிகளைக்
காட்டி ஒரும் வேறாக ஸ்வயம் பிரகாசமாய் விளங்கிக்கொண்
திருப்பதான் யாதோரு ஆத்மஸ்வரூபமுன்டோ, யாதோரு
சின்மாத்திர ஸ்வரூபத்தால் மனம், இந்திரியம், தேகம்
முதலிய ஜடவிஷயங்கள் பிரகாசிக்கின்றனவோ, சூரிய
ஞல் பிரகாசிப்பிக்கப்படுவதான் மேகத்தால் மறைக்கப்
பட்ட சூரியமண்டலத்தைப் போன்றுள்ளதான் அந்தஸ்கய

சொப்பிரகாச சொருபத்தைச் சுதா அநுசந்தானம் செய் யும் யோகி மறையோனாகுக ; சண்டாளனாகுக. அவனே எனது சற்குரு. இதுவே எனது நிச்சயம்.

(விருத்தியரை) புண்ணியம், பாவம் மிஸரம் என்னும் முவ்வித கர்ம பலன்களாக முறையே கிடைத்த தேவ (இந்திரனுதி) தீர்யக், (பசு, பக்ஷி, மிருகாதி) நர (மனித) சரீரங்களைக்கொண்ட சகலஜீவர்களின் ஹிருதயாகாசத்தின் கண் னு மிருந்து “நான் நான்” என்னும் அஹம்விர்த்திக்கு விஷயமாய், ஸர்வஸாக்ஷியாய், சொப்பிரகாச சிதேகரஸமாய் விளங்குவது ஆண்மாவாம். இத்தகைய சிதல்வருப ஆத்மப் பிரகாசத்தால், ஜடங்களான அந்தக்கரணம், இந்திரியங்கள், தேகம், சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தாதி விஷயங்கள் முதலிய யாவும் விளங்குகின்றன. தசை ஭ாசா ஸ்வஸி஦் வி஭ாதி “சிதேகரஸ ஆத்மப் பிரகாசத்தினாலேயே திருசியமாகிய யாவும் விளங்குகின்றன” என்னும் சுருதி இதற்குப் பிரமாணமாம்.

சங்கை. ஆத்மா வியாபகப் பொருளாயிருக்க, அது சகல ஜீவர்களின் அந்தக்கரணத்துக்குள் விளங்குகின்றது என்பது எங்ஙனம் பொருந்தும்?

கமாதானம். ஆத்மா ஸர்வவியாபியாயிருப்பதால், தேகேந்திரிய விஷயாதி சகல திரிசியப்பொருள்களைக் காட்டிலும், அந்தக்கரணம், சத்துவ குணமிருதியால் அதிக ஸ்வச்சப்பொருளாயிருத்தவின், சுத்தமாகிய கண்ணுடியில் முகம் நன்கு பிரதிபிமிப்பதுபோல, அந்தக்கரணத்தில் ஆண்ம விளக்கம் நன்கு ஏற்படுகின்றது. இதனால் ஆத்மா வின் வியாபகத் தன்மைக்கு யாதோரு ஹானியும் உண்டா கிறதில்லை.

இரண்டாவது சங்கை. அங்கனமாயின், எல்லா ஜீவர் களுக்கும் “நான் நான்” என்னும் அனுபவம் இருப்பது பிரசித்தம்; ‘நான்’, என்பதோ ஆத்மாவாய். ஆதலீன் யாவரும் ஏன் முக்தர்களாகமாட்டார்கள்?

சமாதானம் :—அங்கனமன்று. எங்கனம் சூரியனுல் பிரகாசிப்பிக்கப்பட்ட மேகங்கள் சூரியனையே மறைக்கின்ற எவோ வங்கனமே, ஆத்மப் பிரகாசத்தால் விளங்கும் பஞ்ச கோசங்களும் சொப்பிரகாச வடிவ ஆத்மாவின் உண்மை வடிவத்தை(நன்கு விளங்காமல்)மறைக்கின்றன. எந்த ஜீவ னுணவன் ஸகல விஷயங்களினின்றும் திரும்பப்பட்ட சித்த முடையலனுய்ப் பூர்வஜன்மஸாக்ருதத்தினும், சகவரப் பிரஸாதத்தினும் கிடைத்த ஸத்குருவால் (42) “தத்துவ மஸி” என்று உபதேசிக்கப்பெற்று “அஹும்பிரஹ்மாஸி” என்று சங்கேத விபரீ தங்களாற்கதன் உண்மை நிலையை அட ரோக்ஷமாய் அறிகின்றானே, அவனுடைய அஞ்ஞான மானது இரவியைக்கண்ட இருள்போல் ஒழிகின்றது. அவனே முத்தனுகின்றன். மற்றவன்ல்லன்; ஜீவத் தன் மைக்கு உபாதியாகிய அந்தக் கரணங்கள் பல வாதலால்.

(43) “நித்திய ஸித்த, அபரோக்ஷ, ஸ்வப்பிரகாச, அத் வயாநந்தகள் ஆத்மாவே நான்” என்று எப்பொழுதும் இடைவிடாமல் அநுசங்தானம் செய்யும் பரம யோகியே யாவராலும் பூஜிக்கத்தக்கவன். அவனே எனதுபரம குரு வாவன். இதுவே எனது திட நிச்சயமாகும். இந்த ஸ்ரோகம் “அயமாத்மா ஬्रஹ—அயமாத்மா பிரஹம்” வென்னும் அதர்வன வேதமலூவாக்கியத்தின் அர்த்தத்தை நிரு பிக்கின்றது. இது நிதித்யாஸன வாக்கியமாகும். நிரு-

மானஸ: என்னும் பதம் நிதித்தியாஸனம் செய்யும் யோசி யைக் குறிக்கின்றது. அஹந்தாஸ்புரணத்தால் அயமாத்மா வென்பதும், ஸ்வப்பிரகாசஸ்வரூப மென்பதால் விஷா என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன; இது நுட்பமாய் அறியத் தக்கது.

(அவதாரிகை) வெள்ளகிகவித்யசகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாமர சாதாரண ஜனங்களைக் காட்டிலும் ஜீவப்பிரஹ்மமைக்கிய ஸ்வாதுபவழுடைய யோசி எங்களும் கிரேஷ்டன்? என்றாசங்கித்துப் பிரஹ்மங்கிடப்போகி யானவன் ஒப்பு உவமைகளற்ற(நிரதிசய)ஆநந்த ஸ்வரூபனு யிருத்தலாலும், பிரஹ்மத்தைத் தன் வடிவாயறிந்ததனால் தான் பிரஹ்மமேயானதனாலும், துரும்பு முதல் பிரமன் சல்லுகவுள்ள ஸகலப் பிராணிகளைக் காட்டிலும் கிரேஷ்ட மானவனன்பதை இக்கவியிற் கூறுகின்றார்.

பிரஹ்மமறிந்தவன் பிரஹ்மமே யாமேனல்.

यत्सौख्याभ्युधिलेशलेशत इमे शक्रादयो निर्वृताः
यश्चित्ते नितरां प्रशान्तकलने लङ्घ्या मुनिर्निर्वृतः ।
यस्मिन्नित्यसुखाभ्युधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मवित्
यः कश्चित्स सुरेन्द्रवान्दितपदो नूरं मनीषा मम ॥ ५ ॥

விருத்தம்.

(5) எந்தவா நந்தக் கடலீன் லே சத்தா
விமையல் ரின்ப முற்றுள்ளார்
எந்தவா நந்த மூளத்தினிற் கண்டே
யெழின்முனி யின்புரு வரஞார்

அந்தவா நந்த வித்தியக் கடவு
லமுந்தியோன் பிரமமே; வித்தன்
நந்தவின் திரனு தியர் பணிந் தேத்து
மவன் குருவென் கருத்திதுவே.

(இதன் பொருள்) எந்த ஒரு பேராநந்தக் கடவுளை
இலேசத்தால் இந்திரனுதியர் தத்தம் பதங்களின் சகத்தை
யனுபவித்துக் கொண்டிருக்கின்றார்களோ, எந்த ஒரு நிரதி
சயாநந்தகனத்தை ஸகல விருத்திகளு மற்ற (45) உப
சாந்த சித்தத்தில் அனுஶந்தானங்கெய்து, (46) மனன
சீலர்களாகிய முனிகள் பேராநந்த மடைகிறார்களோ அப்
படிப்பட்ட அழிவற்ற சகவாரியில் மூழ்கின சித்தத்தை
யுடைய பிரஹ்மவித்துக்கள் பிரஹ்மமே யாகின்றனர்.
தனக்குப் பின்னமாகப் பிரஹ்மத்தைக் கண்டவர்களல்லர்.
அப்படிப்பட்ட தன்மையுடைய முத்தர்கள் தேவேந்திர
னாலும் ஓஜிக்கப்படுபவராகின்றார்கள். இது சத்தியம்.
இதுவே யெனது தேர்ந்த அபிப்பிராயம்.

(விருத்தியுரை) (யாவராலும் கிரேஷ்டமென விரும்
பத்தக்க) (47) இந்திரன் முதலிய தேவர்களின் ஜஸ்வர்ய
மானது பிரஹ்மாநந்தக்கடவுளின் இலேசத்தினும் இலேச
மாம். இலைசமென்பது பரமானுவாம். முதலிய என்னும்
பத்தால் பிரஹஸ்பதி, பிரஜாபதி, நான்முகப்பிரமன்
இவர்களின் ஆநந்தங்களைக் கொள்ளக் கடவுது. விஷயா
நந்தமானது மனிதர்கள், மனுஷ்ய கந்தர்வர்கள், (ஸார்வ
பெளமன் அல்லது சக்கிரவர்த்தி)கந்தர்வர்கள், தேவகந்தர்
வர்கள், பித்ருக்கள், ஆஜான தேவர், கர்மதேவர், இந்திரன்
பிரஹஸ்பதி, பிரஜாபதி, (48) பிரமன் என்னும் இவர்களால்
அனுபவிக்கப்படுபவையான பதினெட்டு விதமாம். இவந்

றுள், முன் முன் ஆநந்தமானது பின் பின் ஆநந்தத்தைக் காட்டிலும் நாறு மடங்கு குறைவாகும்; மனுஷ்யாநந்தம் ஸார்வபெளமனது ஆநந்தத்திலும் நாறுமடங்கு குறைவாம்.

இங்ஙனம் ஸர்வோத்கிருஷ்டமாகிய சதுர்முகப் பிரஹ்மாவின் ஆநந்தமானது சத்திய சிதேகரஸ் பிரஹ்மாநந்தக்டலின் லேசத்திலும் லேசமாம். அங்கத்தியமா தலின்; வருத்தி ஜன்னியமாதலின்; ஸாபேக்ஷிகமாதலின். இத்தகைய அங்கத்திய ஆநந்தங்களை முழுக்ஷாக்கள் இச்சிப்பதில்லை. ஆனால், அவர்கள் ஸகல வாஸனைகளுமற்ற சுத்த சித்தத்தினால் எப்பொழுதும் நித்தியாநந்த ஸ்வரூப பிரஹ்மத்தையே அதுசந்தானம் செய்துகொண்டு நிரங்கு சத் திருப்தி யோடிருக்கின்றார்கள்.

இங்ஙனம் அதுசந்தானஞ்சு செய்வதால் ஸ்வப்பிரகாச- ஸதாநந்த சிதேகரஸவஸ்துவே ஆய் விடுகின்றார்கள். இத்தகைய ஜீவன் முத்தர்களுக்குப் பயமேயில்லை; இரண்டா வதின்மையால். இத்தகைய அகண்டைகரஸ் ஆநந்தகன மாய் விளங்கும் யோகி தேவேந்திரராதியரால் எப்பொழுதும் வணங்கப்படுகின்றன.

முதல் நான்கு ஸ்லோகங்களினுலும் நான்கு மஹா- வாக்கியங்களின் அர்த்தமாதை பிரதிபாதனம் செய்யப் பட்டு, இந்த ஜீந்தாவது ஸ்லோகத்தால் பிரஹ்மவித்தின் அதாவது, ஜீவன் முத்தரின் மகிமை கூறப்பட்டது. இத்தகைய பிரஹ்மஸ்வரூபமே எனது (49) பரமேஷ்டி குரு அதுவே எனது சித்தாந்தமாம். (எ-று)

முடிவுரை.

இங்கனம் பூஜ்ய ஸ்ரீசங்கர பகவத்பாதர் சண்டாள வேடந் தரித்துவந்த ஸ்ரீ ஷஸ்திவெஸ்வரரை நோக்கித் திருவாய் மலர்ந்தருளினார். இதனால், “வருணாச்சிரமாதி அபி மானம் கேவல அத்தியாசமேயாம்; பாரமார்த்திக தகையிற் கொள்ளற் பாலதன்றும்; பரமார்த்தத்தை யுணர்ந்து, காணப்படும் உலகைப் பிரஹ்மாகாரமாகவே அறியும் ஜீவன் முத்தர்கள் எவ்வருணத்தாராயினும், எவ்வாச்சிரமிகளாயினும், அவர்களே யாவராலும் பூஜிக்கத்தக்க குரவர்களாம்.” என்பது ஆசாரிய சுவாமிகளின் சிதையாத (50) சீத்தாந்தமாமென்பது பெறப்படுகின்றது. இக்கருத்தே இச்சிறு நூலால் நன்கு விளங்குகின்றது.

**பீரி மாநிஷா பஞ்சகமும், இலகுவிவரண மென்னும்
விருத்தியுரையும்
முற்றிற்று
சபம்**

வாழ்த்து

கலி விருத்தம்.

வாழ்க மாமறை; வாழ்க மறைமுடி;
வாழ்க சூத்திரம்; வாழ்க நற்கிணையும்;
வாழ்க விந்துலது; வாழ்க வித்தாரணி;
வாழ்க சங்கர சற்குரு வாழ்கவே.

அனுபந்தம்

இந்நால் மாங்கொ பஞ்சக மெஜூம் பெயரியது. மாங்கேஷ் யென்பது புத்தில்ருத்திகளுள் ஒன்று. பசிர்முகமாகச் செல்லும் பிராபஞ்சிக விஷயாகாரவர்஗்ருத்திகளை விஷயங்களி னின்றும் நிரோதன் செய்து அந்தர்முகப்படுத்தி ஸ்வரூப் விச்சயன் செய்யவிடின், அந்த புத்தில்ருத்திக்கு மாங்கேஷ் யென்று பெயர்.

புத்தி வருத்திகள் அறுவகைப்படும். அவையாவன:—

- (1) மாங்கேஷ் = ஏர்க்கால் போல ஆத்மஸ்வரூபத்திற்கும் புத்திக்கும் சம்பந்தப்பட்டுள்ள ஆத்ம கோசர வருத்தியாப்.
- (2) தீ: = தியானத்தில் பிரவர்த்தித்த புத்தில்ருத்தி.
- (3) பிரஞ்சன = ஆத்மஸ்வரூபத்தைச் சாஸ்திரார்த்தங்களைக் கொண்டு மனனம் செய்யும் புத்தி வருத்தி.
- (4) மதி = ஊகித்து அறியும் வருத்தி.
- (5) பிரதிபை = பலவிதமாக வர்ணித்துக் கூறும் கற்பன புத்தி வருத்தி.
- (6) மேதை = அப்பியவித்த சாஸ்திரார்த்தத்தை மற வாமல் தாரணன் செய்யும் வருத்தி.

பஞ்சகம் என்பது ஓங்கு பாக்களையுடைய ஒரு நால் பதிகம் பத்துப் பாக்களையுடையது போல.

“மாநிஷா மாநிஷா” வென்பதையே மகுடமாகக் கொண்டுள்ள ஜூந்து பாக்களையுடையதாதலால், இந்நாலுக்கு மாநிஷாபஞ்சகமெனப் பெயரிடப்பட்டது.

இதன் ஆசிரியர், பீரி ஜகத்தரு சங்கரபுஜிய பகவத் பாதாசாரிய சுவாமிகள். இவர் மலையாள நாட்டில் காலதி என்னும் சேஷத்திரத்தில் இன்றைக்குச் சுமார் 2500 வருடங்களுக்கு முன் சிவகுரு, ஆர்யாம்பாள் என்பவர்களுக்கு ஸ்ரீமகாதீவன் திருவருளால், சிவாம்சமாய் அவதரித்தவர்.

சங்கரர் என்றால் சகத்தைச் செய்பவர் என்பது பொருள். இவர் வைத்திக சித்தாந்தமாகிய அத்வைத்ததை ஸ்தாபிப்பதற்காக அவைத்திகமதங்களைக் கண்டனால் செய்து, உபநிஷத்து, பிரஹ்மஸ்தத்திரம், கிணை என்னும் பிரஸ்தானத்திரயங்களுக்கும் பாஷ்யஞ்ச செய்து, தச்சுலோகி, நிர்வாணங்வட்கம், ஆத்மபோதம், சிவமஹிமனம், அபரோக்ஷாநுபூதி, கெளபீனபஞ்சகம், மாநிஷாபஞ்சகம், ஸாதனபஞ்சகம், விவேகக்ஷூதாமணி முதலிய அனேக அத்வைதப் பிரகரணங்களையுமியற்றி யருளினர்.

இவற்றுள் மாநிஷாபஞ்சகமாகிய விந்நாலில் ஜீவப் பிரஹ்மமக்கிய நிருபணமும், ஜீவன் முத்தர்களின் மகிளையின் வர்ணனமும் நன்கு விமர்சிக்கப்பட்டுள்ளன.

இந்நாலில் (1) (2) முதலிய எண்குறிப்பிட்டவைகளின் விளக்கமாவன :—

(1) நிஷேகம் முதல் நாற்பது ஸம்ஸ்காரங்களாவன :—
(ஸம்ஸ்காரம் = மந்திரத்தோடு கூடிய சடங்கு.) (1) ஒரு ஜீவதுடைய சரோத்பத்திக்குக் காரணமாகிய தாய் தந்தையரின் சேர்க்கை அதாவது நிஷேகம். (2) பும்புவனம்

(3) வீமந்தம் (4) உந்நயனம் (5) ஜாதகர்மம் (6) நாமகரணம் (7) அங்கப்பிராசனம் (8) கர்ணவேதை (காதுகுத்துதல்) (9) அப்தஸூர்த்தி (ஆண்டு நிறைவு) (10) சௌளம் (குடுமிவைத்தல்) (11) அக்ஷராப்பியாஸம் (12) உபநயனம் (13) அத்யாயோபாகர்மம் (14) அத்யாயோத்ஸர்ஜனம் (15) பிரஹ்மசர்யவிரதம் (16) தியமாத்யயனம் (17) குருகுலவாஸம் (18) அத்யயன ஸமாப்தி (19) பிராஜாபத்யவ்ரத உபக்ரமம் (20) ஷீ விரத உத்ஸர்ஜனம் (21) ஸௌம்யவிரத உபக்ரமம் (22) ஷீ விரத உத்ஸர்ஜனம் (23) ஆக்னேயவிரத உபக்ரமம் (24) ஷீ விரத உத்ஸர்ஜனம் (25) வைச்வதேவவிரத உபக்ரமம் (26) எஷி விரத உத்ஸர்ஜனம் (27) ஸமாவர்த்தனம் அல்லது ஸ்நாதகம் (28) வரப் பிரேஷண (29) பாணிக்கிரஹனம் (30) வதுக் கிரஹப் பிரவேசம் (31) பிரவேச ஹாமம் (32) சேஷ ஹாமம் (33) பிரஹ்ம யக்ஞம் (34) தேவயக்ஞம் (35) பிதுர்யக்ஞம் (36) மனுஷ்ய யக்ஞம் (37) பூத யக்ஞம் (வைச்வதேவம்) (38) அக்னி யாதானம் (39) தர்சபூர்ணமாஸம் முதல் அக்னிஷ்டோமம் வரை பிழுள்ள யாகங்கள் (40) அந்தியேஷ்டி (மரணைந்தரம் செய்யப்படும் கர்மா).

(2) நித்திய நெமித்திகங்களாவன :—

நித்திய கர்மா. எந்தக் கர்மத்தைச் செய்யாததனால் பாவமுண்டாகின்றதோ, எதைச் செய்வதால் புண்ணிய முண்டாகிறதில்லையோ, எது எப்போதும் தவறுது செய்யும்படி சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றதோ அது நித்திய கர்மாவாம்.

(உதாரணம்) ஸ்நானம், ஸந்தியாவந்தனம் முதலியன.

நெமித்திக கர்மா. எந்தக்கர்மத்தைச் செய்யாத தனுல் பாவமுண்டாகின்றதோ, எதைச் செய்வதனுல் புண் ணியருப்பலன் உண்டாகின்றதில்லையோ, எது எப்போ தும் செய்யவேண்டுமென்று விதிக்கப்படாது ஒரு நிமித் தத்தைக் கொண்டு விதிக்கப்பட்டிருக்கின்றதோ அது நெமித்திகமாம். (உதாரணம்) சிரலஹணம், அமாவாசை முதலிய குறிப்பிட்ட காலங்களில் விதிக்கப்பட்ட தர்ப பணம், சிராத்தம், தானம், பூஜை முதலியன.

கிருச்சிர சாந்திராயணங்களாவன :—

கிருச்சிரம், சாந்திராயணம் என்பன விரதங்களாம். இவை பாப நிவர்த்திக்காகச் செய்யப்படும் பிராயச்சித்தங்களென்று கூறப்படும். இவை இரண்டும் காய சோஷணங்களோயாகும்.

கிருச்சிரம் நான்கு வகையாம். அவை, பிராஜாபத்திய கிருச்சிரம், தப்த கிருச்சிரம், கிருச்சிராதி கிருச்சிரம் ஸாந்தபன கிருச்சிரம் என்பவையாம். கிருச்சிரம் 12 நாலை க்கு அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாம்.

பிராஜாபத்திய கிருச்சிரமாவது :— 3 நாள் காலையில் சாப்பிட்டு மற்றக் காலங்களில் ஆகார மின்றியிருப்பது; 3 நாள் மாலையில் சாப்பிடுவது; 3 நாள், தான் ஆகாரம் வேண்டாது யாரேனும் கொடுத்தால், உண்பது; மற்ற 3 நாள் ஆஹாரமேயின்றி யிருப்பது. ஆக பன்னிரண்டு நாட்கள்.

தப்த கிருச்சிரமாவது :— 3 நாள், காய்ச்சிய உஷ்ணஜலத்தை பேலம் சாப்பிட்டு இருத்தல்; 3 நாள், காய்ச்சிய பாலை

3 பலம் சாப்பிட்டு இருத்தல்; 3 நாள், காய்ச்சிய நெய்-
யை 1 பலம் சாப்பிட்டு இருத்தல்; மற்ற 3 நாள் வாய்-
பக்ஷணஞ்செய்து இருத்தல். ஆக பன்னிரண்டு நாட்கள்.

கிருச்சிராதி கிருச்சிரமாவது:—மேற் கூறிய தப்தகிருச்
சிரத்தை இரண்டு முறை அதுஷ்டிப்பது. அஃதெங்கன
மெனின், தப்த கிருச்சிரத்திற் கூறியபடி உஷ்ணஜலம்
3 நாள், காய்ச்சின பால் 3 நாள், காய்ச்சின நெய் 3 நாள்,
வாயுபட்சணம் 3 நாள், மறுபதியும் காய்ச்சின நெய் 3 நாள்,
காய்ச்சின பால் 3 நாள், காய்ச்சிய ஜலம் 3 நாள் ஆக
இருபத்தொரு நாள் அதுஷ்டிப்பது.

ஸாந்தபன கிருச்சிரமாவது:—கோழுத்திரம், கோமயம்,
பால், தயிர், நெய், குசோதகம், (தர்ப்பையை ஜலத்தில்
நனைத்து நுனிகளின் மூலமாய்ச் சொட்டும் ஜலம்) இவை
களை முறையே ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாள் உட்
கொண்டு மறுநாள் பட்டினியிருப்பது. இதுவும் பன்னிரண்டு நாட்கள் அதுஷ்டிக்க வேண்டிய விரதமாம்.

சாந்திராயணம்:—ஜூந் து வகையாம் : அவை பிபீலிகா
மத்தியம், இயமமத்தியம், ரிவி சாந்திராயணம், சிச்சாந்-
திராயணம் யதிசாந்திராயணம் என்பனவாம். சாந்தி
ராயண விரதம் ஒருமாதம் (இரண்டுபக்ஷம்) அதுஷ்டிப்
பதாம்.

பிபீலிகாமத்தியமாவது :—கிருஷ்ணபக்ஷப் பிரதமை
முதல் துவக்கிப் பெளர்ணமியோடு முடிக்கப்படுவதாம்.
முதல் நாள் (கிருஷ்ணபக்ஷப் பிரதமையன்று) 14 கவள
அங்கமும், மறுநாள் 13 கவளமும், இங்களம் ஒவ்வொரு
நாளைக்கு ஒவ்வொரு கவளம் குறைத்துக்கொண்டே வந்து

அமாவாசையன்று உபவாஸமிருந்து, மறுநாள் சுக்கிலைப்பக்ஷப்பிரதமை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவளமாய் அதிகப்படுத்திப் பெளர்ன்மியன்று 15 கவளங்கள் சாப்பிடுவதாம்.

இயமமத்தியமாவது:—சுக்கிலைப்பக்ஷப் பிரதமை முதல் துவக்கி அமாவாசையோடு முடிக்கப்படுவதாம். முதல் பக்ஷத்தில் (பாகத்தில்) ஆஹாரகவளங்களை விருத்தி செய்துக் கொண்டுவந்து பிற்பகுதியில் ஆஹார கவளங்களைக் குறைத்துக்கொண்டே வருவதாம்.

ரிஷிசாந்திராயணமாவது:—பிரதி தினம் மும்முன்று கவளங்கள் வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வருவது.

சிச்சாந்திராயணமாவது — ஒவ்வொருநாளிலும் காலையில் 4 கவளமும் மாலையில் 4 கவளமும் சாப்பிட்டு ஒரு மாதம் விரதமிருப்பது.

யதிசாந்திராயணமாவது — உச்சிவேளையில் திவைம் ஒன்றுக்கு 8 கவளங்கள் வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு விரதமிருப்பது.

குறிப்பு:— இவற்றின் விசேஷ நிருபணத்தைத் தரும் சாஸ்திரங்களில் காணக.

(3) சந்தேக விபரீதங்களாவன :—

கட்டையைப் பார்த்து இது கட்டையா, மனிதனுவென்று ஏற்படும் இருவகைப்பட்ட எண்ணம் சந்தேகமாம். கட்டையைக்கண்டு கள்வனென்று சிச்சயிக்கும் எண்ணம் விபரீதமாம். இதற்கே மயக்க மென்றும் பிராந்தியென்றும் பெயர்.

(4) சாந்தி தாந்தி முதலியவையாவன:—

மனத்தை விஷயங்களினின்று தடுத்தலே சாந்தியாம். இதனையே சமமென்றுங் கூறுவர். இந்திரியங்களை விஷயங்களிற் செல்லவிடாமல் தடுப்பதைத் தாந்தி யல்லது தம மென்பார்.

(5) பரமஹம்ஸ ஆச்ரமி:—ஒரு வகை ஸன்னியாவி. ஸன்யாஸம் நான்கு வகைப்படும். அவை குமசகம், பஹம் தகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் என்பனவாம். இந்த நான் குவகை ஸன்யாஸிகளுள் பரமஹம்ஸ ஸன்யாசியே யாவரிலும் மேம்பட்டவன். ஸன்னியாஸ ஆச்ரமங்களின் விசேஷங்களைம் ஸுதஸம்ஹிதையில் பரக்கக் காணலாம்.

(6) பாஷியகாரர் :—உபநிஷத்துக்கள், பிரஹமஸமத்திரம், கீதை என்னும் பிரஸ்தானத்ரயங்களுக்கு ஹவதி கமாகிய அத்வைதபாஷ்யம் இயற்றியவர். (ஸ்ரீசங்கராசாரியர்).

(7) ஆந்தவனம் :—பரதகண்டத்தின் ஒரு பாகமாகிய ஆர்யாவர்த்தமென்னும் நாடு (விந்தியமலைக்கு வடக்கு, இமயமலைக்குத் தெற்கு) ஞானவைராக்கிய பூமியெனப் படும். இங்கே தான் இப்பொழுதும் அனேக ஞானிகள் வசிக்கிறார்கள். இந்த ஆர்யாவர்த்த நாடு நௌமிசவனம், பதிவனம், காமிகவனம், துவைதவனம், மதுவனம், ஆந்தவனம் முதலிய பலவித வணங்களாகப் பகுக்கப் பட்டுள்ளது. இவற்றுள் ஆந்தவனமானது காசி கேஷத் திரமும், அதற்குத்த பூமியுமாம்; இக்காசிக்கே மஹாஸ்மசானமென்றும் வேறொரு பெயருண்டு.

(8) பிரதிபிம்பம் :—கண்ணுடியில் தோன்றும் முகத் திற்குப் பிரதிபிம்பமென்று பெயர்: கண்ணுடியில் முக மிருப்பதாகத் தோன்றுவது மயக்கமேயாம். கண்ணுடியைப் பார்க்கும் ஒருவனது நேத்திரவ்ருத்தி கண்ணுடியால் தடுக்கபட்டு எதிர்முகமாய்த்திரும்பித் தன் முகத்தையே பார்க்கின்றது. கண்ணுடியில் பிரதிபிம்பமுகம் முக்காலத் திலுமில்லை. இது பிம்பப்பிரதிபிம்பபக்ஷித்தில் விவரணை சாரியரது மதமாம்.

(9) கயிற்றறவு :—ரஜ்ஜஸர்ப்பம்; இது விவரத்த பக்ஷதிருஷ்டாந்தமாம். அதிஷ்டானத்திற்கு (கயிற்றிற்கு) விபரீத சுபாவமுடைய வேற்றுச்சொருபம் (பாம்பு) விவரத்தமெனப்படும்.

(10) சங்கரர் :—சுகத்தைச் செய்பவர்.

(11) ஸிஸ்வேஸ்வரர் :—ஐகத்கரணர். ஸஸ்வரன்; மரயாவிசிஷ்ட சேதனம்.

(12) விகாரம் :—உபாதான காரணத்திற்கு (பாலுக்கு) ச்சமான ஸத்தையையுடைய வேற்றுச் சொருபம் (தயிர்). விகாரம் அல்லது பரிஞ்ஞம் மெனப்படும்.

(13) நிஷ்காம கர்மம் :—பலனை விரும்பாது ஸஸ்வரார்ப்பணமாகச் செய்யப்படும் வேதவிகித கர்மாக்கள்.

(14) ஸஹஸ்ராந்தம் :—இயற்கையாந்தமென்பதாம்.

(15) சாக்ஷி :—அந்தக்கரணத்தைத்தயுபாதியாகவுடைய சேதனம் சாட்சியெனப்படும். இதற்கு அந்தக்கரணம் முதலியவற்றின் தமிழ்களோடு தாதாத்மியாத்தியா சமில்லை.

(16) பிரத்யகாத்மா :—அவஸ்தாத்திரய ஸாக்ஷியாயும், பஞ்சகோசவிலக்ஷணமாயும், தஹராகாசத்தில் அஹம்பத லக்ஷ்யமாயும் விளங்கும் ஸ்வயம்பிரகாசசேதனம்.

(17) சொரூப லக்ஷணம் :—சொரூபமே லக்ஷணமாக வடையதாம்.

(18) தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் :—ஓரிடத் திலிருந்து மற்றோரிடத்திலிராமை தேசபரிச்சேதமாம்.

ஒருகாலத்தில் தோன்றி மற்றெருகாலத்தில் அழிவது காலபரிச்சேதமாம். பின்னயின்னமாய்ப் பல பொருள் களினுண்மை வஸ்துபரிச்சேதமாம். இம்முன்றுவித பரிச்சேதங்களுமற்றது பிரஹ்மம். வியாபகத்தன்மையால்; நித்தியத் தன்மையால்; எல்லாங் தானுண தன்மையால்.

(19) அவச்சேதபக்ஷம் :—அகண்டமாயுள்ள ஒரு ஸமுத்திரத்தில் வளையம்போன்ற ஒரு சவர் கட்டப்படுமே யாயின், அவ்வளைந்த சுவற்றுக்குள் இருக்கும் பாகம் கிணறு என்று கூறப்படுவது வழக்கம். ஆதவின் சுவறு கிணற்றுக்கு அவச்சேதகமாம்.

(20) வியாபகம் :—ஒரு எல்லைக்குள் அடங்காது எங்கும் வியாபித்திருப்பதாம். தேசபரிச்சேதமின்மையே வியாபகமாகும்.

(21) உபாதி :—வஸ்துவின் ஸ்வரூபத்தில் பிரவேசியா மல் வேறுக நின்று, அதைப் பிறபொருள்களினின்றும் வேறுபடுத்தி யறிவிப்பது; எங்ஙனமெனின், கடாகாசம். இதில் கடம் உபாதி. இந்த கடம் ஆகாசத்தின் ஸ்வரூபத்தில் பிரவேசிக்காமலே வேறுக நின்று, மடாகாசம், மஹாகாசம் முதலியவற்றினின்றும் வேறுபடுத்தி யறிவிக் கின்றது.

(22) பாரமார்த்திக சத்தியம் :—அதாவது எவ்விதத்திலும் பாதிக்கப் படாமலும், ஒருவிதமான உபாதிகளின் சம்பந்தமின்றி விளங்குவதும் பாரமார்த்திக ஸத்தியமாம்.

(23) அத்தியாஸம் :—மீரமம் அல்லது மயக்கமென்று கூறப்படும். இது இரண்டுவகை :—ஸோபாதிகம் ஒன்று; நிருபாதிகம் மற்றொன்று. ரஜ்ஜாஸர்ப்பம் நிருபாதிகாத் தியாஸம். கானல் ஜலம் ஸோபாதிகாத்தியாஸம். சரீரதர்மமாகும் வர்ணஸ்ரமாத்தியாஸம் ஸோபாதிகமாகும்.

(24) நியாயமாகிய மத்தால் :—உபநிஷத்துக்களிலும், அவற்றைய நுசரித்த சாஸ்திரங்கள் முதலியவற்றிலும் கூறப்பட்டுள்ள அநுகூல யுக்திகளாகிற மத்தால்;

(25) மந்தோபஞ்சகம் :—“மந்தோ : மந்தோ” வென்பதையே மகுட மாகவுடைய ஜங்கு பாக்களாலாகிய நூலுக்கு மந்தோ பஞ்சகமென்று பெயர்—“மந்தோ” யென்பது ஆத்மாநுசந்தானத்திற்கு அநுகூலமாகிய புத்திவ்ருத்தியாகும்.

(26) சற்குரு :—முக்காலத்திலும் பாதிக்கப்படாத பாரமார்த்திக ஸத்திய ஸ்வரூபத்தைச் சுருதி யுக்திகளால் சீடனுக்குப் போதித்து அந்திலையில் அவனைச்சேர்ப்பிப் பவரே சற்குருவாவர்.

(27) ஸம்பிரஸாதம் :—வேறொன்றன் கலப்பின்றித்தானே தானுக விளங்கும் (சமுத்தி) நிலையாம். இது ஆந்தமயகோசமாகும்.

(28) அநுவர்த்தனம் :—நீங்காது ஒன்றைப் பின்பற்றுதல்.

(28-i) சாட்சியம் :—சாக்ஷியால் விளக்கப்படுவது.

(29) பிரஹ்மநிதீட்டன் :—வியாபகமான பரப்பிரஹ்ம ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பவன் (ஸமாதிபரன்).

(30) காரணக்ரு :—காணப்படும் நாமரூபவடிவ காரி யப் பிரபஞ்சமனைத்தினையும் மித்தையாக்கிக் காரணமான ஸத்ய ஸ்வப்பிரகாச பூர்ண பிரஹ்மத்தை அறிவிப்பவன் காரணக்ருவாவன்.

(31) தீரிபுடி :—காண்பான், காட்சி, காணப்படும் பொருள்.

(32) இதமாகார வருத்தி :—இதுவென்னும் ஸாமான் யப் பிரத்தியக்ஷங்கானத்தை யுண்டுபண் னும் அந்தக் கரண வருத்தி.

(33) அபரோக்ஷம் :—பிரத்தியக்ஷம், அதாவது எவ் வெவ்விடயங்களை எவ்வெவ்விந்திரியங்களால் அறியக் கூடுமோ, அவ்வெவ்விடயங்களை அவ்வெவ்விந்திரியங்களா றறிவது. ஒரு குடத்தைக் கண்ணேலறிவது போலவும் சப்தத்தைக் காதாலறிவது போலவுமாம்.

(34) ஆத்மகோசரவ்ருத்தி :—ஆத்மாவை அறிவிக்கும் வருத்தி; நாமரூப நாட்டத்தினை யகற்றி அஸ்தி, பாதி, பிரிய வடிவ ஸக்சிதானந்த ஆத்மாவை நாடும் அகண்டாகார வருத்தி.

(35) அதிகாரம் :—உரிமை, தகுதி.

(36) ஸோஹம்பாவனை :—“அவனே நான்” என்று பாவிப்பது. பரஸ்பரம் விரோதாம்சங்களான (ஜீவேஸ்வர உபாதிகளைக்) கிஞ்சிக்ஞத்துவ, ஸர்வக்ஞத்துவாதிகளை நீக்கி, விரோதமற்ற சேதனும்சத்தில் ஜூக்கியாதுஸந்தானம் செய்தல்.

(37) ஆஸ்ரயம்:—ஆதாரம்: ஒரு கடத்தின் இருப்பிற் குப் பூமி ஆஸ்ரயமாம்.

(38) வியாகாதம்:—முறண்; என்தாய் மலடி; எனக்கு நாக்கில்லை; என்பதுபோல. தன் தாய்க்குப் புத்திரனை தான் இருக்கையில் தாய்க்கு மலடித்தன்மை முறண். எனக்கு நாக்கில்லை யென்பது ஒருவனது வார்த்தை யாதவின் நாக்கின்றிவார்த்தை வராதாதவின் அது வியாகாதமாம்.

(39) அத்தியாலம்:—மயக்கம்—பாம்பல்லாத கயிற் ரைப் பாம்பாகப் பார்ப்பது—புஷ்பத்தின் செம்மை நிறத் தைச் செம்மைநிறம் முற்றுமில்லாத படிகத்திற் பார்ப்பது; 28 ஐயும் பார்க்க.

(40) அந்தக்கரணவ்ருத்தி:—வியாவகாரிக விஷயங்களைக் கண் முதலிய இந்திரியங்களால் அறியும் வருத்தி. இந்தவருத்தி அந்தக்கரணத்தினின்று கண் காது முதலிய இந்திரியங்களின் மூலமாய் ரூபசப்தாதி விஷயங்களின் மேற்படர்ந்து வருத்தியவச்சின்ன சேதனமும், விஷயாவச்சின்ன சேதனமும், ஒன்றுகி பிரத்யக்ஷஞானமுண்டாகின்றது.

(41) அகண்டாகாரவ்ருத்தி:—ஆத்மகோசர வருத்தி. —(34) ஐப் பார்க்க.

(42) தத்துவமலி:—இது உபதேச மஹாவாக்கியம்—“அது நியாயிருக்கிறுய்” என்பது இதன் பொருளாம்—(36) ஐப் பார்க்க.

(43) நித்யவித்தம்:—எப்பொழுதும் அடையப்பட்டது—தான் கழுத்தில் அணிந்துள்ள முத்தாரம் காணுமற் போய்விட்டதென மயங்கி, அங்குமிங்கும் தேடிப் பின்னர்,

தனக்காப்பைதயான ஒருவளது வார்த்தையால் பிரமம் நீங்கித் தன்கழுத்திலிருக்கக் கண்டாள்; அம்முத்தாரம் கழுத்தில் மயக்ககாலத்திலுமிருந்தது; தெளிந்த காலத்திலுமிருந்தது; இதுவே நித்தியவித்தமாம்.

(44) அத்வயாநந்தகனம்:—இரண்டாவதற்ற இன்பமே ஸ்வரூபமாகவுடையது.

(45) உபசாந்தம்:—பிரபஞ்சஸிஷயமான எவ்விதவ்ருத்தியுமில்லாதங்கிலை; வாஸனைக்கூய, மனோநாச, தத்துவ ஞாங்களின் ஸமகால அடைவின் ஸ்திதி.

(46) மனனம்:—சிந்தித்தல். சுருதிக்கு அனுகூலமாகிய யுக்திகளைக் கொண்டு ஜீவப்பிரஹ்மமைக்கிய அநாந்தானம் செய்தல்.

(47) இந்திரன்:—சிரேஷ்டமானவன்—தேவராஜன்.

(48) பிரமன்:—நான் முகப் பிரமன், சிருஷ்டிகர்த்தா—கலைமகள் கொழுனன். பிரஜாபதி.

(49) பரமேஷ்டி குரு:—சற்குரு, காரணகுரு, முதலிய சூரவர்களுக்கெல்லாம் மேம்பட்டவர்; என்றால், அவர்களாலும் போற்றத்தக்கவர்; பூர்த்தகவினையூர்த்தி.

(50) ஸித்தாந்தம்:—வாதத்தில் எவ்வித சாஸ்திரப் பிரமாணங்களினுலும், யுக்திதர்க்கங்களினுலும் பாதிக்கப் படாமல் வாதிப் பிரதிவாதிகள் இருவர்க்கும் ஸம்மதமாய்முடிந்தவிஷயம்.

அனுபந்தம் முற்றிற்று.



ஸ்ரீ குஹானந்த மண்டலியின்

ஸ்தாபகர்

பிரஹ்மஸ்ரீ N. சுப்பிரமணிய அய்யர்


இயற்றிய நூல்கள்.


1. ஸ்ரீங்கர விமர்சம். (மூலமும் தமிழரையும்). ஸ்ரீ தூர்வாஸ மஹரவியாலியற்றப்பட்ட ஸ்ரீலலிதாஸ்தவ ரத்னம். ஸ்ரீ நகரப்படங்களுடன் கூடியது. 0 12 0
2. குரு தத்வ விமர்சம். (தமிழ்) குருவின் மஹிமையை கண்கு விளக்குவது. 0 5 0
3. வரிவஸ்யாரஹஸ்யம். (மூலமும் தமிழ் விரிவுரையும்) இது, உபாஸ்தீயின் ரஹஸ்யத்தையும் ஸ்ரீவித்யா மந்த்ரத்தின் 15 விதமான அர்த்தங்களையும் விரி வாக்க் கூறுவது. 1 0 0
4. ஶ்ரீவி஦்யாஸபர்யாபத்ததி: ஸ்ரீவித்யாஸபர்யாபத்ததி (நாகர விபி) ஸ்ரீசக்ர நவாவரண பூஜாவிதானம், ஹோமம், நாமாவளிகள், ஸுக்தங்கள், தேவீ உபநிஷத்துக்கள் முதலியன இதில் அடங்கியுள்ளன. படங்களோடு கூடியது. ஸாதா பைண்டு 2 0 0
ஒருபக்கம் மாத்திரம் அச்சிடப்பட்டது... 3 0 0
ஷே காவிதோ பைண்டு ... 3 8 0
5. ஸ்ரீவித்யாஸபர்யாவாஸீன(தமிழ்)ஸ்ரீவித்யா ஸபர்யாபத்ததியின் அத்வைத வியாக்யான ரூபமாயுள்ளது. 3 0 0
6. Sree Vidya Saparya Vasana ...
(English Translation of the above) 3 0 0

7.	லலிதோபாக்யான விமர்ஶம். (தமிழ்) ... 0 4 0
8.	ஸ்ரீப்ரஹ்மண்ய தச்சுநிபிம (தமிழ்நாகரம்) 1 . 8 0
9.	ஶ்ரீவி஦्यாநித்யாஹிக்ஷூம (நூக்கரம்) சூலில் சேர்க்கப்பட டெல்ல முக்கிய விஷயங்களாவன தூர்஧யான் ஦ிவ்யமஜ்ஞா- ஧்யான் ரத்மமாலா அபியாஸமர்பண ஸ்ரீநிவிஷி: நாந- ஷ்டிகா—தத்வ—தீநித்யா—நாம—மந்த्र— ஹெத் பாராயணஷட்க் லஸ்துபூஜா ஷட்டாமாயா: பஞ்சாஸ்தாலா:— திரைக்குறு ஸுஹநகவஞ்—ஆநாயஸ்தோந்— நிபுராஸ்தவராஜ:— காநாசாங்கனம். Cllico Bound 3 0 0
10.	மனீஷா பஞ்சகம். (மூலமும் தமிழ் விருத்தியிறையும்) ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட அத்வைத பிரகரணம். 0 10 0
	பூர்விலிதாத்திராத்தீஸ்தோத்திரம். (மூலமும் சந்திரிகை என்னும் தமிழ் விருத்தியிறையும்) ... 1 0 0
	நூனப்பிரகாசம் அல்லது மஞ்சேந்தூரானி. (ஒரு சிறந்த வேதாந்த நாடகம்) ... 0 10 0

Copies can be had of :—

1. Sri Guhananda Mandaly,
178, Lloyds Road, Royapettah, Madras.
2. Sri Balamanorama Press, Mylapore, Madras.
3. Sri Janardana Printing Works Ltd.,
Kumbakonam





BOOKS BY THE SAME AUTHOR

	Tamil	Rs.	As.
1.	Srividya Saparya Vasana	... 3	0
2.	Varivasya Rahasyam	... 1	0
3.	Lalita Trisati Bhashyam	... 1	0
4.	Srinagara Vimarsam	... 0	12
5.	Gurutatva Vimarsam	... 0 .	5
6.	Maneesha Panchakam	... 0	10
7.	Gnanaprakasam—A Philosophic Drama	... 0	10
8.	Lalitopakhyanam Vimarsam	... 0	4
9.	Subrahmanyas Tatvam	... 1	8
	Nagari		
10.	Srividya Saparya Paddhati Single-page Edition, Calico-bound	... 3	0
	Double-page " Stiff-board bound	... 2	8
11.	Srividya Nityahnika (Calico-bound)	... 3	0
	English		
12.	Srividya Saparya Vasana	... 3	0

Copies can be had of:—

1. Sri Guhananda Mandaly,
178, Lloyds Road, Royapettah, Madras.
2. Sri Balamanorama Press, Mylapore, Madras.
3. Sri Janardana Printing Works Ltd.,

Kumbakonam